

கலாநிலயம்

A Literary Weekly

வியாழன்தோறும் வெளிவரும்.

வருஷ சந்தா

உள் நாடு ரூ. 7 8 0

புற நாடு ரூ. 9 8 0

காரியாலயம்:—

வேளாளர் தெரு,

பரங்பாக்கம், சென்னை.

Vol 5]

1932 சூலை மாதம் 7

[No. 26

பொருளாடக்கம்.

1. தலையாகம் (Leader)	501	6. அப்பர் (64 கலைகள்—தர்க்கம்)	
2. தமிழ்ப்பாடம் நாவெண்பா - கலிதொடர்காண்டம்	503	E. N. தணிகாசல முதலியார் B.A. B.L. 511	
3. குன்றுடையானும் மக்களும் W.V. கோவிந்தசாமி ராஜா B.A., L.T. 505		7. பொதிகை கண்டு S. வையாபுரி பிள்ளை B.A.. B.L., 512	
4. இரங்கற்பாக்கள் (Grey's Elegy) ராவ்சாகிப் C. M. இராமசந்திரம் செட்டியார், B.A., B.L., 507		8. பெனிடிக்ட் டி ஸ்கென்னேஸ் T. R. இராஜகோபால் 514	
5. எல்லாம் வீணே (ஸ்ரீ சிறுநாடகம்) G. S. இரகுராமன் B.A., 509		9. ஜமலியல் லீஸர் (அங்கம் 4. களம் 1) ஷேக்ஸ்பியர் நாடகம் 515	
		10. கம்பராமாயணம் (கரண்வதைப் படலம்) T. N. சேஷாசலம் B.A. B.L. 516	
		11. சொல்லுடாட்டம் 4 518	
		12. வார்த்தமானம் 519	

கலாநிலயம் விருப்பமும் கருவியும்.

எல்லோரும் எங்கெங்கும் இக்காலவாழ்க்கைவரன் முறையில் உயிருடன் உடலும் தேய ஒயாமல் உழைக்கின்றனர், காண்கின்றோம். அன்றன்ற தம் அரைவயிற்றிற்கு வழிதேடி உழைக்கின்றூர் பெரும்பாலோர்; தம் ஆயுனாள்ளவும் முழுவயிறு அமர்ந்துண்ணற்குப் போதிப் பொருள் பெற்றுளொரும் பிற்றைளன் தம் மக்களுக்குப் பெருஞ்செல்வும் வைத்தேக வேண்டு மெனும் விருப்பினால் மேன்மேலும் பொருளீட்டி யுழைக்கின்றார் பலர். தந்தைமார் ஈட்டிவைத்த பொருளைச் செலவழிக்கும் வகையில் உழைக்கின்ற மக்களும் உளர். செய்வதற் கொண்று மன்மையால் பொழுதினை எங்கனம் போக்குவரை என்று மிகவருந்து உழைக்கின்றார் ஒரு சாரார். ஓடியும் ஆடியும் வினையாட்டிற்கு உழைப்பவர் தன்மையும் உணர்த்தக்கேதே. பேர் பெருகப் போரில் உழைப்பவர் ஒரு சிலர்.

இற்றைக்கு ஓர் இருபத்தைந்து ஆண்டு வரையில் உழைத்தவர்தம் நோக்கமுந் தொழிலும் பெரும்பாலும் முன்சொல்லியலைகளோ யனைய வகைகளில் அடங்கிவிடும். புதுவேண்டிச் சிலர் கருமங்கள் பல முயல்வதுண் டெனினும் மெப்தளர்ந்து வாடுமாறு உழைப்பது அவர்களுக்கு உரியதன்று. எண்ணிய புகழ் ஏய்தாவிடத்து ஏக்கம் சிறிது எஞ்சலாம் எனினும் ஒப்பில்லா உழைப்பே அவர் வாழ்க்கையத்தனையும் விழுங்கிக் கொள்வதில்லை. இன்னவர்த்தீர, மற்றவர்க்குக் காரணம் இன்றியேயும் கேடுசெய்ய ஆங்காங்கு மிகவருங்கியுழைத்த கயவர்களும் ஒருவர் இருவர் இருங்கிருக்கலாம். இனி, மற்றவர்களுடைய நன்மையின்

பெருட்டு உழைத்தவர்களும் சிற்சிலர் இருங்கிருக்கலாமாயினும் அதனையே தம் தொழிலாகக் கொண்டு விவகரித்தவர் அக்காலத்தில் அருமை.

இன்றைக்கு எத்திசையிலும் ஒரு பெரு முழுக்கமும் உழைப்பும் நிகழ்கின்றன. முன்னுரைத்த உழைப்புக்களைல்லாம் இன்றும் இருக்கின்றனவாயினும் அவைகளுடன் உழைப்பின் புதிய ஓர் இனம் இப்பொழுது சேர்ந்திருக்கின்றது. இதனை “முன்னேற்ற உழைப்பு” என்று பொதுவாகக் கூறலாம். முன்னேற்றம் என்பதன் மெய்ப்பொருள் யாவதேயாயினும், தன்னுடைய முன்னேற்றத்திற்கு உழைக்கின்ற உழைப்பு முதலிற் சொன்னவைகளுடன் பொதுப்பட நிற்கு மாதலால் அதனைத் தவிர்த்து நாம் இங்குச் சிறப்பாகக் கருதப்படுவது பிறரது முன்னேற்றத்தின் பொருட்டு இடையறை உழைக்கின்ற விலையையொகும். மொழிக் கென்றும் சமபத்திற்கென்றும் சாதிக்கை ன்றும் உழைப்பவர் ஒவ்வொரு திறத்தவர். மற்று, தேசத்தின்பொருட்டு உழைப்பவர்களாகவோ, உழைக்கவேண்டுமென்றும் ஊக்கமுடையவர்களாகவோ, அவ்வாறு உழைப்பவர்களைப் பாராட்டுகின்றவர்களாகவோ எல்லோரும் விவகரிக்கின்றனர். மொழித் தொண்டு சமயத்தொண்டு தேசத்தொண்டு என்றென்று இத் ‘தொண்டு’ என்னுஞ் சொல் இக்காலம் அதிகமும் பெருமையுடன் வழங்கிவரலாகின்றது. இத்தொண்டர்களிற் பெரும்பாலோர், பேர் புகழ் பொருள் பூமாலை பத்திரிகைகளில் ஓர் படம் அணைய சயலாபங்கருதியை கண்டொன்றுக்கு காணுதொன்றும்

புரிகின்ற போலிகளாகின்று ரென்பது உண்மையேயானதும், சிற்கிளர் வஞ்சனை சிறிதுமின்றி மற்றவர் முன்னேற்றமேசிலைத்தனிகளையாய்த் தம் மெய்வருத் தம் பொருளிழவு சுப் ஆக்கம் முதலியவைகளைப் பாராமல் உழைக்கின்ற கொள்கையர் என்பதை ஒரு போதும் மறத்தலும் மறுத்தலும் ஆகாது. தேசம் என்றபெரினால் தம் உயிரளவு தொண்டுசெய்கின்ற தீர்களின்தொகை நாளுக்குநாள் வளர்ந்துவரக் காண்கின்றோம். வஞ்சனைவளரும் நெஞ்சத்துப் போலிகளேனும் ஆகுக, அல்லது மெய்யேமுபல்கின்ற உத்தமர்கள் ஆயினும் ஆகு; அதுபற்றி ஆராய்தல் இங்கு எம் கருத்தன்று. உண்மையில் இவர் அடைப வேண்டி முயல்கின்ற கோக்கமும் முடிவும் எத்தாரம் தர்க்கத்திற்கும் அனுபவத்திற்கும் ஏற்றவைகளாயிருக்கின்றன என்பதைச் சிறிதிங்குச் சோதித்தல் வேண்டும். இச்சோதனைகள் முன் இவ்விதமுக்களின் பலவிடங்களிற் புரிந்திருக்கின்றோமாயினும், இப்பொழுது அதனையே வேரோர்வகையில் விளக்கி வேண்டியவர்களாயிருக்கின்றோம். இவ்விளக்கத்தைத் துவக்குமுன் ஆங்கிலேயர்களுள் மிக அறிவாளியென்றும் நெடுந்தாரம் நோக்கவல்ல மதிதுட்பம் வாய்ந்தவரென்றும், வெளித்தோற்றத்தைப் பியத்தெயிர்து உள்ளுமைந்து துருவகின்ற திறமை நனி பெற்றவரென்றும் பேரபடைத்த H.G. வெல்ஸ் (H G. Wells) என்பவர்களை மாதங்களுக்குமுன் ஆங்கிலப்பத்திரிகை பொன்றில் வரைந்துள வாக்கியங்களை இக்குப் பெயர்த்தெழுத வேண்டியவர்களாயிருக்கின்றோம். கூறுகின்றாரவர் :—

"Human life has become a world-wide thing, but governments remain cramped and partial things. More and more people are coming to realise this. Yet none of us know clearly how to change over to a more comprehensive and securer way of running the world. . . . And it is no good mincing matters when it comes to saying why we have not this universal well-being at the present time. Most of our rulers and directors are, to put it plainly, narrow-minded, self-centred, mentally indolent, pompous and pretentious creatures of the past. They are unwilling to put their minds through the humble and strenuous mental toil needed to raise the standard of their work, and we others are fools enough to tolerate the mismanagement. These ruling and controlling people have got enough for themselves, they stick to the controls like barnacles, they live in relative comfort and immense dignity, chieflly engaged in the defence of their own conceit, and they do not care a rap what happens to the mass of us, and the mass of us lacks the spirit, will and understanding to call them to account. A thousand million human beings are leading lives of want, limitation, humiliation, and toil; scores of millions are in immediate danger of the futile tortures of war, and these dull, self-protective folk, at the head of things and in control of things, do nothing of what they might do, and pose for our respect and admiration with infinite self-complacency."

"ஐயோ, பொதுஜனங்களுக்கு நல்காலம் பிறக்கமாட்டேன் என்கின்றதே! பசியும் பிணியும் ஓபாத உழைப்பும் இலங்கக்கணக்கான ஜனங்களை இண்டவீடாது பிடிக்கின்றனவே! அழிதொழில் கொடியபோரான்றும் புகும்போலிருக்கின்றதே. இவைகளினின்று ஓர் விதோசனம் இல்லையா? ஜனங்களை ஆள்கின்ற

வர்கள் தம்முடைய கருமூழ் பெருமையுமேகருத்தாயிருக்கின்றார்களே யொழிய ஜனவாழ்க்கையை இனிதாக்கி அமைக்கும்வகை பாதென்று அறிபு முபல்கின்றார்களில்லையே. ஆள்வோரெல்லாம் அவ்வாரூக, சனங்கள் இப்படியோ சாதற்கும் பதிலாப் உயிர் சமங்திருத்தல் வேண்டும்" என்றென்ற பார்த்து வெல்ஸ் என்பவர் கதறுகின்றார். இரண்டுவிடயங்களை நாம் மறக்காமல் மனத்திற் கொள்ளும்பொருட்டு இவ்வாக்கியங்களை இங்குப் பெயர்த்தெழுதினேம். மேனுட்வொழுக்கையின் உண்மையிலை இன்னதென்பதை உணரவேண்டியது ஒன்று; மற்று, அந்தநிலை திருந்திச் சனங்கள் சுகம்பெறுவதற்கு வேல்ஸ் போன்றவர் எதனைக்கருவியாகக் கருதுகின்றனர் என்பது. இவ்விரண்டையும் உயத்துணர்ந்து பிறகு இவ்விதிபதேசச்தில் அரசிய அரிமைமுதல் பலதுறைகளில் ஈடுபட்டு உழைப்பவர்களுடைய உள்ளக்கிடக்கையும் செயல்வகையும்பயன்விளைவுகளையும் சோதிக்கச்சோதிக்க மனிதர்தம் மயக்கம் சாலத்தெளிந்ததாகும். இதற்கயல் இந்த H. G. வேல்ஸ் என்பவரே நான்கு ஆண்டுகளுக்குமுன் எழுதிய சிலவாசகங்களையுமிங்குக்கருத்துடைக்கொள்ளவேண்டும்:—

"For the first time in history over large parts of the earth the beating of inferiors has disappeared. For the first time in history the common worker has leisure assigned to him as his right. Never have common people been so well clad or so well housed. Never have they had so much freedom of movement. There has been an extraordinary increase in social gentleness.....The Common man today is happier than he has ever been, and with a clearer hope of continuing betterment. The common man in quite a little space of years may be better off than are even the fortunate few today."

நான்கு வருடங்களுக்குமுன் இவ்வண்ணம் ஜனங்களின் இன்பம் பெருகிவருகின்றதென்று உவந்துரைத்த இவ்வறிஞர் இச்சிறு காலத்திற்குள் மனந்தளர்ந்து மாழுகும்படி நீர்ந்தது ஏன்? இரண்டிலான்று பொய்யாதல் வேண்டும். நான்கு வருடங்களுக்குமுன் இன்பப்பெருக்கு எடுக்கத் தலைப்பட்டதென்று உரைத்ததேனும் பொய், அல்லது சனங்கள் இப்பொழுது ஒறுமையும் தாழுமையும் அடைந்து இலங்கைக்கணக்காப் வாந்துகின்றார்கள் என்றேதனும் பொய். இல்லை யெனில் சரித்திரத்தில் அதுகாறும் காணப்பெறுதலோர் வகையில் பெருக்கெடுக்கத் தலைப்பட்ட இன்பவெள்ளத்தின் நம்பிக்கை நான்கு வருடங்களுக்குள் இப்படி அடிப்பட்ட வறண்டுவிடல் இயலாது எனிலும் இதுதான் H. G. வெல்ஸ் நெஞ்சநித்துரைத்த பொய்யென்றுங் கொள்ளவேண்டா. ஜன ஆட்சியின் பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருப்பவர் மனத்தால் முயன்று போதிய அளவு உழைக்காதிருப்பது தான் ஜனங்கள் நிலைகுலிந்து இழிவதற்குக் காரணம் என்கின்றார் இவ்வறிஞர். உலகத்தை நலமுற நடத்தும் வகை நம்மொருவருக்கும் தெரியவில்லைப்பேன்று மறுபறம் புலம்புபவரும் இவர்.

இதனிற்றுன் இத்தகைய பொய்கள் புகுவதற்குரிய இரகசியம் அடங்கியிருக்கின்றது. இவரும் இவர் போன்ற பொதுஜனங்கள் உழைப்பாளிகள் என்னி றங்கிதாரும் உலகம் எவ்வகையில் நலமுற நடக்கவேண்டுமென்று விரும்புகின்றனர் என்பதை மயக்கரத்தெளிந்ததேனும் தெரிவித்துக்கொண்டோ! அல்லது, ஆட்சிமுறையும் அதனைக் கைக்கொண்டு ஆள்கின்றவர்களும் இவ்வதம் விருப்பத்திற்கேற்ற கருவியாப்பங்களும் அமைதல் கூடும் என்பதைக் கருதியிருக்கின்றார்களோ!

தமிழ்ப் பாடம் 26.

நள வேண்பா—கவிதொடர் காண்டம்

[486-வது பக்கத் தொடர்ச்சி]

நெங்காலம் நளன் விதர்ப்பன் நகரிலே தமயந்தி யுடன் தங்கியிருந்து, பிறகு அவ்விருவரும் நிடத நாடுநோக்கிப் புறப்படுவதோடு கவிதொடர் காண்டம் ஆரம்பமாகின்றது. அவ்வாறு புறப்பட்டவராய்த் தேரில் ஏறியதைச் செப்புகின்றது முதற்செய்யுள்.

தவளத் தனிக்குடையின் வெண்ணிழலுங் நையல் குவளைக் கருநிழலுங் கொள்ளப்—பவளக் கொழுந்தேநிச் செங்கெந் குலசாய்க்கு நாடன் செழுந்தேரி லேறினுன் சென்று.

வனவற்றை நளன் தமபந்திக்குக் காட்டுகின்ற முகமாக இக்காண்டத்தில் பொழில்விளையாட்டும் நீர் விளையாட்டும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நிகழ் ச்சியும் தனித்தனி ஒரு சித்திரம். அவை பின்வருவன்.

காவியங்கள் ஒரு தலைவனது கதையைத் தொடர் ச்சியாய்க் கறுவது மாத்திரமல்லது, சில வர்ணனைகளும் அமையப்பெற்றிருக்கவேண்டு மென்பது மரபு. அவைதாம், கடவுள்வணக்கம், நாடுநகரம் மலைகடல் பருவம், சூரியனும் சந்திரனும் ஆகிய இரு சுடர்களும் தோன்றுவதும் மறைவதும், கவியாணம், சோலையில் விளையாடல், நீர் விளையாட்டு, மதுவருந்தி ஆடுதல், உலாவருதல், மந்திராலோசனை, ஊடல் கூடல் புதல் வர், தூது, பட்டையெழுச்சி, போர் வெற்றி பட்டாயிடே கம், முதலியன். பெரும்பான்மை எல்லாக் காவியங்களிலும் இவ்வுறுப்புகள் யாவும் வரவேண்டும். எனினும் கதைக்கு ஏற்றதில்லை யாயின் சில உறுப்புகள் குறைந்தாலும் குறையலாம். ஒன்று விடாமல் எல்லாம் எப்படியாவது வந்தே தீரவேண்டும் என்ற நியதியில்லை. கம்பராமாயணம் கந்தபுராணம் சீவகசிந்தாமணி போன்ற நால்களில், செய்யுள்கள் ஆயிரக்கணக்காய் அமைந்திருக்கின்றன வாதலால், முன்சொன்ன வருணனைகள் ஒவ்வொன்றும் பலவிடங்களில் இருபது மூப்பது நாற்பது செய்யுள்கள் பெற்று விரிவாகக் கூறியிருக்கக் காணலாம். ‘நளவேண்பா’ நானுறு நானுற்றைம் பது செய்யுள்களுக்குள் அடங்கியவொருசிறுகாவியம். ஆதலால் இவ் வருணனைகளுக்கு ஆங்காங்கு ஒன்றிரண்டு செய்யுள்களுக்கு மேல் கணி கொடுத்திலர்.

நளன் தன் மனையிலிருந்து முதலில் சோலைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் இரண்டு செய்யுள்களால் உலை என்னும் பாகத்தைக் கணி வருணனித்தார் என்று முன்னரே (83-வது பக்கம்) கூறி இருக்கின்றோம். நாடு நகர வர்ணனைகளும், அன்னத்தைத் தூதுவிட்ட தூதுமும், சயம்வரம் திருமணம் கலவியிற் காரித்தல் முதலிய செய்திகளும் சுபம்வரகாண்டத்தில் வந்திருக்கின்றன.

கவிதொடர் காண்டத்தின் முதல் பத்துப் பதினை ந்து செய்யுள்களால் புகழேந்தி, பொழில் விளையாட்டும் நீர்விளையாட்டும் கறுகின்றன. பொழில் விளையாட்டென்பது காதலனும் காதலியும் பூஞ்சோலை புகுந்து அங்குப் பூப்பறித்து விளையாடுவதைப் பலவகை அணிநயங்களோடு எடுத்துக் காட்டுவதாம். நீர் விளையாட்டென்பது அவர் நீராடி இன்புறகின்ற செய்தியைக் கறுவது.

நளனும் தமயந்தியும் தேரில் போகும்போது வழியிலே ஆங்காங்குள்ள சோலைகளிலும் குளங்களிலும் காதல் மைந்தரும் மாதரும் எய்த, அவர்தம்முள் நிகழ்

மங்கையர்கள் வாச மலர்கொய்வான் வந்தடையப் பொங்கி யெழுந்த பொறிவண்டு—கொங்கோடெதிர்க்கொண்ட டைனைவன்போ லேங்குவன முத்தின் கதிர்கொண்ட பூண்முலையாய் காண் 2.

பதப்பிரிவு:—மங்கையர்கள் வாசம் மலர் கொய்வான் வந்து அடைய பொங்கி எழுந்த பொறிவண்டு—கொங்கோடெதிர்க்கொண்ட அனைவனபோல் ஏங்குவன முத்தின் கதிர்கொண்ட பூண்முலையாய் காண்.

அன்வயம்—முத்தின் கதிர்கொண்ட பூண்முலையாய், மங்கையர்கள் வாச மலர்கொய்வான் வந்து அடைய, பொங்கியெழுந்த பொறிவண்டு கொங்கோடெதிர்கொண்ட அனைவனபோல் ஏங்குவன, காண்.

கருத்து:—வழியிலுள்ள சோலையில் மாதர் கிளர் வருவதும், அதனால் பயமுற்ற வண்டுகள், பருகிய தேன் வாயிலேயே இருக்கக் கதுமென எழுந்து ஒலிப்பதும் நிகழ்வதை நளன் தமயந்திக்குக் காட்டினான்.

பதவரை.

முத்தின் - முத்துமாலையின்

கதிர் - பிரகாசத்தை

கொண்ட - தமுலிக்கொண்ட

பூண் - ஆபரணங்களையளிந்த

முலையாய் - முலைகளையுடைய தமயந்தியே,

மங்கையர்கள் - மாதர்கள்

வாசம் - வாசனையுடைய

மலர் - மலர்களை

கொய்வான் - பறிக்கும்பொருட்டு

வந்து - (இச்சோலைக்கு) வந்து

அடைய - சேர்வதனால்

பொங்கி - உயர்ந்து

எழுந்த - கிளம்பிய

பொறி - புள்ளிகளையுடைய

வண்டு - வண்டுகள்

[துக் கொண்டு

கொவ்க்காடு - (காணிக்கையாக) தேனை எடுத்து

எதிர்கொண்டு - (அம்மாதர்களை) எதிர்கொண்டு

(அழைப்பதற்கு)

அனைவனபோல் - நெருங்குவனவற்றைப்போல்

ஏங்குவன - ஒலிக்கின்றவைகளை,

காண் - பார்ப்பாய்.

விரிவரை:—இந்தச் செய்யுள் என்ன அணியால் அலக்கரிக்கப் பட்டிருக்கின்றது? அனைவனபோல் என்று உவம உருபு வந்திருப்பதால் உவமமயனி என்னப் படாது. கருத்தைப் பார்த்தல் வேண்டும். அதற்கு இது உவமமயென்று இரண்டு விடயங்களைச் சம்பந்தப்படுத்திக் காட்டவில்லையாதலால், இது உவமமயனியென்று மனிதர் வருவதால் வண்டுகள் பறந்து அகலும் நிகழ்ச்சிக்குக் கவி தன்னுடைய குறிப்பு ஒன்றைற்றிச்சொல்வதால் உத்ப்பிரேக்ஷாலங்காரம் என்று

சொல்லப்படுகின்ற தற்குறிப்பேற்ற அணியேதான் இது. அந்தக் தற்குறிப்பேற்றவனி பொருளாலும் காரணத்தாலும் பயனாலும் மூன்று விதப்படும் என்று முன்னமே சொல்லி இருக்கின்றேன். (484-வது பக்கம்) இந்த மூன்றில் ஒவ்வொன்றிற்கும் இவ்விரண்டு உள்ளிருவுகள் இருக்கின்றன.

தற்குறிப்பேற்றம் மூன்றாலும் இச்செய்யுள் ஏதுத் தற்குறிப்பு. உண்மையில் பயம் காரணமாக அவ்வண்டு கள் பொங்கிளமுகின்றன. ஆனால் அந்தக் காரணத்தை நீக்கி, மாதர்களை வரவேற்பதற்காக எழுகின்றன வென்று அவைகள் எழுவதற்கு வேறு காரணம் அல்லது ஹோது குறித்தபடியால் இது ஏதுத் தற்குறிப்பேற்றம் ஆகின்றது. இந்த ஏதுத் தற்குறிப்பேற்றமும், உள்ளுலவேதுத் தற்குறிப்பேற்றம் என்றும் இல்லுலவேதுத் தற்குறிப்பேற்றம் என்றும் இரண்டு விதப்படும். இவ்விரண்டிற்கு மூன்ஸ வித்திபாசத்தை நாமிங்கு உதாரண வாயிலாகப் பார்ப்போம்.

(1) “எத்தனையோ துன்பத்திற் காளாக இப்பாழும் பிறவி எடுத்தேனென்று எங்குவனபோல் பிறந்ததும் குழவிகள் அழுகின்றன.” இதனில், அழுகை என்ற செய்தி நிகழ்கின்றது. அவ்வழுகைக்குத்தான் இல்லாத காரணம் குறிப்பாக ஏற்றப்படுகின்றது. நிகழ்ச்சி யிருக்கக் காரணம் மாத்திரம் கற்பிக்கின்றபடியால் இது உள்ளுலவேதுத் தற்குறிப்பு.. புலம் என்றால் இடம் அல்லது வயல் என்பது அர்த்தம். காரணம் வேறூயி னும் ஒரு குறிப்பை ஏற்றுதற்கு நிகழ்ச்சி யென்றும் இடமாவது இருக்கின்றதெனும் கருத்தில் இதற்கு [உள் - (இருக்கின்ற) புல - (இடத்தை உடைய) ஏது (காரண சம்பந்தமாயுண்டான] தன் - (கவியினுடைய) குறிப்பு - (கருத்தை) ஏற்ற-(மேற்கொண்ட) அணி - அலங்காரம்] உள்ளுல ஏதுத் தற்குறிப்பேற்ற வணி என்று பெயர் இட்டனர்.

(2) “வின் முகத்தழகத் தானே பெறவேண்டுமென்று சந்திரனும் தாமரையும் தம்முள் போராடுவதாலன்றே ஒன்றற்கான்று பகையாகும்.” சந்திரன் உதித்ததும் தாமரை குவிந்துகொள்வதை ஆதாரமாகவைத்து இதனில் ஒரு குறிப்பு ஏறி இருக்கின்றது. ஆகையால் இது தற்குறிப்பேற்றவனி. இவ்விதம் தாமரை குவிவதற்கு ஒரு காரணம் குறித்திருப்பதால் இது ஏதுத்தற்குறிப்பேற்ற வணியாம். அக்காரணம் பகை. எனினும், உண்மையாக, தாமரைக்கும் சந்திரனுக்கும் பகை யொன்றுமில்லை. பகையே இல்லாதிருக்க, முதலில் பகையொன்று இருப்பதுபோல் பாவனை செய்துகொண்டு, அந்தப் பகைக்கு, இம்மாதின் முகத்தழகப் பெறவேண்டுமென்றதைக் காரணமாயமைத்ததால் இது இல்லுல ஏதுத்தற்குறிப்பு.. அதாவது, இல்லாத இடத்தில் ஹோதுவொன்று ஏற்றிச் சொல்வதாம். சந்திரனைப் பகைத்தாற்போலத் தாமரை குவிந்தது-என்று நிற்குமாயின் உள்ளுல ஏதுத்தற்குறிப்பேற்ற அணி ஆவது காண்க.

ஏதுத்தற்குறிப்பேற்ற அணியில் இவ்விரண்டு வகைகள் இருப்பதுபோலவே, விரிபுலப் பொருள் தற்குறிப்பு, தொகைபூலப் பொருள்தற்குறிப்பு என்று பொருள் தற்குறிப்பிற்கும்; உள்ளுலப் பயன்தற்குறிப்பு, இல்லுலப் பயன் தற்குறிப்பு என்று பயன்தற்குறிப்பிற்கும், இவ்விரண்டு பிரிவுகள் இருக்கின்றன. அவை

களை வருமிடத்தில் காண்போம். இப்படத்தை நினைவிற் கொள்வது ஈலம்.

<table border="0" style="width: 100%;"> <tr> <td style="width: 50px;">பொருள்</td><td style="width: 50px;">விரிபுலப்பொருள்</td></tr> <tr> <td>தற்குறிப்</td><td>தற்குறிப்</td></tr> <tr> <td>பேற்றவனி (a)</td><td>பேற்றவனி (1)</td></tr> </table>	பொருள்	விரிபுலப்பொருள்	தற்குறிப்	தற்குறிப்	பேற்றவனி (a)	பேற்றவனி (1)	<table border="0" style="width: 100%;"> <tr> <td style="width: 50px;">தொகைபூலப்பொருள்</td><td style="width: 50px;">தொகைபூலப்பொருள்</td></tr> <tr> <td>தற்குறிப்</td><td>தற்குறிப்</td></tr> <tr> <td>பேற்றவனி</td><td>பேற்றவனி (2)</td></tr> </table>	தொகைபூலப்பொருள்	தொகைபூலப்பொருள்	தற்குறிப்	தற்குறிப்	பேற்றவனி	பேற்றவனி (2)
பொருள்	விரிபுலப்பொருள்												
தற்குறிப்	தற்குறிப்												
பேற்றவனி (a)	பேற்றவனி (1)												
தொகைபூலப்பொருள்	தொகைபூலப்பொருள்												
தற்குறிப்	தற்குறிப்												
பேற்றவனி	பேற்றவனி (2)												
<table border="0" style="width: 100%;"> <tr> <td style="width: 50px;">தற்குறிப்</td><td style="width: 50px;">உள்ளுல வேதுத்</td></tr> <tr> <td>பேற்றவனி</td><td>தற்குறிப்</td></tr> <tr> <td>(b)</td><td>பேற்றவனி (1)</td></tr> </table>	தற்குறிப்	உள்ளுல வேதுத்	பேற்றவனி	தற்குறிப்	(b)	பேற்றவனி (1)	<table border="0" style="width: 100%;"> <tr> <td style="width: 50px;">உள்ளுல வேதுத்</td><td style="width: 50px;">இல்லுல வேதுத்</td></tr> <tr> <td>தற்குறிப்</td><td>தற்குறிப்</td></tr> <tr> <td>பேற்றவனி</td><td>பேற்றவனி (2)</td></tr> </table>	உள்ளுல வேதுத்	இல்லுல வேதுத்	தற்குறிப்	தற்குறிப்	பேற்றவனி	பேற்றவனி (2)
தற்குறிப்	உள்ளுல வேதுத்												
பேற்றவனி	தற்குறிப்												
(b)	பேற்றவனி (1)												
உள்ளுல வேதுத்	இல்லுல வேதுத்												
தற்குறிப்	தற்குறிப்												
பேற்றவனி	பேற்றவனி (2)												
<table border="0" style="width: 100%;"> <tr> <td style="width: 50px;">பயன்</td><td style="width: 50px;">உள்ளுலப்பயன்</td></tr> <tr> <td>தற்குறிப்</td><td>தற்குறிப்</td></tr> <tr> <td>பேற்றவனி</td><td>பேற்றவனி (1)</td></tr> </table>	பயன்	உள்ளுலப்பயன்	தற்குறிப்	தற்குறிப்	பேற்றவனி	பேற்றவனி (1)	<table border="0" style="width: 100%;"> <tr> <td style="width: 50px;">உள்ளுலப்பயன்</td><td style="width: 50px;">இல்லுலப்பயன்</td></tr> <tr> <td>தற்குறிப்</td><td>தற்குறிப்</td></tr> <tr> <td>பேற்றவனி</td><td>பேற்றவனி (3)</td></tr> </table>	உள்ளுலப்பயன்	இல்லுலப்பயன்	தற்குறிப்	தற்குறிப்	பேற்றவனி	பேற்றவனி (3)
பயன்	உள்ளுலப்பயன்												
தற்குறிப்	தற்குறிப்												
பேற்றவனி	பேற்றவனி (1)												
உள்ளுலப்பயன்	இல்லுலப்பயன்												
தற்குறிப்	தற்குறிப்												
பேற்றவனி	பேற்றவனி (3)												

மாதர் வந்து அடைந்ததால் பொங்கிளமுந்த வண்டுகள், அவர்களுக்குத் தேன்கொடுத் தழைப்பனபோல் ஒலித்தன, என்று இச்செய்யுளில் அமைந்த கருத்து ஏதுத்தற்குறிப்பேற்றவனி யென்றுகூறினேன். மாதர் வரவண்டுகள் எழுந்ததற்குக் காரணம் பயமா யிருக்கக் கவி தன் கருத்தின்படி ‘அம்மாதரை எதிர்கொண்டமுக்க எழுந்தன்’ வென்று வேறு காரணம் குறிப்பதால் ஏதுத்தற்குறிப்பேற்றம் ஆயிற்ற. எனின் இது, உள்ளுலமோ, இல்லுலமோ? உள்ளுலந்தான். ஏனெனில், மாதர் வர, வண்டுகள் எழுந்தவரையில் வாஸ்தவமே. ஆதலால் கவி குறித்த காரணத்திற்கு வண்டுகள் எழுந்ததாகிய நிகழ்ச்சி யென்றும் இடம் ஒன்று உள்ளது.

குறிப்பு:—(1) கொய்வான், என்பது பார்வைக்கு வினைமுற்றுமா திரித் தோன்றினாலும் அது இங்கு வினைமுற்று அன்று. வினைமுற்றுயின் ஆண்பால் வினைமுற்றுகும். ஆயின் மங்கையர்கள் கொய்வான், என்று சேராதாகையால் இது முற்று அன்றென்று தெரிவது சலபம். கொய்யும்பொருட்டு என்றும் அர்த்தத்தைத் தருகின்ற வினைபெச்சம். “உண்பான் வந்தேன்,” “கற்பான், வந்தனன்” என்ற இடங்களில் பான் என்பதைப்போல் இங்குக் கொய்வான் என்றதில் வந்த வான் என்பதும், ஒரு வினையெச்ச முடிவு. பாக்கு என்று கூட முடிகின்ற வினையெச்சங்கள் இருக்கின்றன.

கொய்வான், என்ற வினையெச்சம் வந்து என்ற மற்றொரு வினையெச்சத்தைக் கொண்டுமுடிய, அது காரணப்பொருளில் வந்திருக்கும் அடைய என்றும் இன்னைரு எச்சத்தைக் கொண்டு முடிகின்றது. அந்த அடைய என்றும் வினையெச்சத்தைக் கொண்டு முடிய, அப்போங்கி என்பது எழுந்த என்றும் பெயரெச்சத்தைக் கொண்டு முடிகின்றது. எழுந்த என்றும் பெயரெச்சம் வண்டு என்றும் பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிகின்றது.

பெயரெச்சம் வினையெச்சம் இரண்டுவீணைச்சோர்களே யென்றும், பெயரெச்சம் பெயர்ச்சொல்லைக் கொண்டுமுடியும் என்றும், வினையெச்சம் வினைச்சொல்லைக் கொண்டுமுடியும் என்றும், அவ்விதம் வினையெச்ச

சம் கொண்டிமுடிகின்ற விணைச்சொற்கள், விணைமுற் றுகவேதும் விணையெச்சமாகவேதும் பெபரைச்சமாக வேதும் இருக்கலாம் என்றும் முன் பல இடங்களில் சொல்லியிருப்பதை நினைவுபடித்திக் கொள்க.

(2) விணைச்சொல்லில், விணையால் அணையும்பேயர் என்பது ஒன்று.

ஒரு காரியம் (அல்லது விணை அல்லது தொழில்) சம்பந்தமாக மூன்று விஷபங்கள் குறிக்கலாம்:—

(a) அந்தத் தொழிலின் பெயர் இன்னதென்று குறிக்கலாம். உதாரணம் : கொலை, கல்வி, நடத்தல், சுகை, முதலியன. இவை சொல்வதென்றும் கற்ப தென்றும் நடப்பதென்றும் ஈதலென்றும் இருக்கின்ற தொழில்களின் பெயர் இது இது வென்று சொல்கின்றன. இப்படித் தொழில்களின் பெயரைச் சொல்வன பெயர்ச்சொல் ஆகும். விணைச்சொற்களால்ல. ஒரு விஷபத்தின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் என்ற விதிப்படி, தொழில் ஆகிய விஷபத்தின் பெயரைக் குறிக்கின்றபடியால், இவைகளைத் தோழிற்பேயர் என்று இலக்கணம் அழைக்கும்.

(2) ஒரு தொழில் செய்வதைப்பற்றிக் குறிக்கின்ற சமயத்தில் அச்சொல் விணைச்சொல் ஆகும் என்று முன்னரே கற்றிருக்கின்றீர். கொண்டேன், கற்கின்றும், நடந்தாள், ஈவோம், என்ற உதாரணங்களில் அவ்வத் தொழில்களின் பெயர் இன்னவென்று குறிக்கப்படவில்லை. ஆனால் அச்செபல்ளன் செய்யப்படுகின்றதை அச்சொற்கள் காட்டுகின்றன. இவை விணைச்சொல்.

(3) இனி, ஒருவிதத்தில் பெயர்ச்சொல் போல வும் மறுவிதத்தில் விணைச்சொல் போலவும் நடக்கின்ற சில சொற்கள் இருக்கின்றன. உதாரணம் :

“போர் வெஞ்றவனை வீரன் என்றழைப்பார்.” இதில் வென்றவன் என்பது வெல்லுவதாகிய தொழிலின் பெயரைக்காட்டவில்லை, ஆதலால் அது தொழிற் பெயராக வென்று வெல்லும் தொழிலின் பெயர் வெற்றி. மற்று இங்கு வென்றவன் என்பது வெல்லுவதாகிய தொழில் நடைபெறுவதைப் பற்றியுஞ் சொல்லவில்லை. போர் வென்றேன் அல்லது வெல்லுவான் என்பன போல் இருந்தால், விணைமுற்றுக்கலாம். வென்றவன் என்பது வெல்லும் தொழிலின் பெயருமான்று, வெல்வதாகிய செய்கையைச் சொல்வது மன்று. வென்ற ஒரு விணைப்பற்றிக் குறிக்கின்றது. ஆதலால் அதற்கு விணையால் அணையும்பேயர், எனப் பெயர் வழங்கினர்.

வென்றவனது பெயரைச் சொல்கின்றதோ என்றும் எண்ண வேண்டா. அவன் பேர் வீரன். அது தொழிலின் பெயரையும் சொல்லவில்லை, செய்தவன் பெயரையும் சொல்லவில்லை. செய்வதையும் சொல்லவில்லை. ஒருவன் செய்வதாகச் சொல்கின்றது. அம்மட்டே.

கொன்றவன் நிற்பவன் கற்றவள் பார்ப்பவர், என்பன போன்ற உருவங்களில் விணையாலைணயும்பெயர் சாதாரணமாக வரும். எனினும், “கற்றூர் கற்றுரை விரும்புவர்,” என்றபடி கற்றூர் என்பது விணைமுற்றின் உருவம். இருப்பினும் இங்கு அது விணையாலைணயும் பெயர். “இப்பிள்ளைகள் பாடம் கற்றூர்,” என்ற இடத்தில் கற்றூர் விணைமுற்றுயும் முன் உதாரணத்தில் அது விணையாலைணயும் பெயராகவும் இருப்பதைக் காணக.

இந்தச் செய்யுளில் அணைவன், ஏங்குவன் என்ற இரண்டு சொற்களும் விணையாலைணயும் பெயர்கள். “அணைகின்றவைகளைப் போல் ஒலிக்கின்றவைகளைப் பார்” என்று பொருள்படுத்திக்கொள்ளவேண்டும்.

குன்றுடையானும் மக்களும்

இரண்டாம் புத்தகம் — 3. கிளிப்போர்

[484-வது பக்கத் தொடர்ச்சி]

இரு நாழிகையில் சின்னண்ணனும் துணைவரும் வீரமலையை யடைந்து தூர்த்தே வேடுவர் விணையாடுதலைக் கண்டனர். சாம்பான் சின்னண்ணனைப் பணிந்தெழுந்து, ‘சுவாமி, அடியேன் கைத்திறத்தை இன்று பார்த்தருளவேண்டும். தாங்கள் படையோடு இந்தக் காட்டில் மறைந்திருங்கள், நான் தனியே சென்று குப்பாயை மீட்கிறேன்’ என்றார். சின்னண்ணனும் சாம்பான் வேண்டுகோளுக்கிடைந்தான்.

சாம்பான் உடம்புமுழுதும் புழுதிபடியக் கீழே விழுந்து புரண்டெடுமுந்தான். தான் உடுத்திருந்தவேட்டியைக் கிழித்துத் துண்டாக்கி முழங்காலுயரமாய்த் தொங்கக் கட்டினான். அங்குக் கிடந்த ஒரு மூஸ்ளையெடுத்து உடம்பிற்கீறு காயக்களை உண்டாக்கினான். ஒரு நீண்ட செடியை ஒடித்துத் தடியாக்கி, வேடுவர் தங்கியிருக்கும் இடத்துக்குச் சிறிது தூர்த்தில் முயற்குட்டி தேடுவென்போல் புதர் புதராய் அத் தடியால் அடித்தான்.

இதற்குள் பலபலவெனப் பொழுதும் புலர்ந்தது. வேடுவர் பல்விளக்கிக் கட்டிச் சோறுண்ணத் தொடங்குகையில், சாம்பானைக் கண்ணுற்று அவைனத் தம்

பால் வருமாறு கூப்பிட்டனர். அவன் நடுநடுங்கிக் குறிக்கைகட்டி வாய்புதைத்து அவர்களுக்கு எதிரே சென்று வணங்கி நின்றான்.

வேடுவர்:—யாரடா, சீ?

சாம்பான்:— சாமி, எம்பேரு சாம்பான். நானு குதரைக்காரப் பறயனுக்கோ.

வேடுவர்:—யாருடைய குதிரைக்காரப் பறையன்?

சாம்பான்:—சாமி, சித்தாலப் பட்டணத்து அண்ணம்மாரோடய குதரக்காரப் பறயனுக்கோ.

வேடுவர்:—அண்ணன்மாருடைய குதிரைக்காரப் பறைய கெங்கிறோய். என் அழுக்குத் துணி யுடுத்திருக்கிறோய்? உடம்பெல்லாம் காயமாயிருக்கிறது?

சாம்பான்:—சாமி, அந்த அங்யாயத்தெ ஏங்கேக் கறீங்க? (திரும்பிப் பார்த்துப் பயந்தவன்போல் நடித்து, கண்ணீர் சொரிந்து) குதர சரியா மேய்க்கலீன் னு நேத்து கொறடாவலே அடிச்ச அடித்தெய்வே! உனக்குக் கண்ணீல்விபா? இப்பொ நெனக்சாக்கட பதறது, சாமி. சாமி, முப்பது குதரே மேய்க்கறது க்கு மாசம் கூலி ஒரு மொடா நெல்லு! இந்தக் கூலி எங்கே காணுஞ் சாமி? நானு புள்ளைக், ஒரு பொண்

டாட்டி, பெத்தவோ ஒருத்தி இத்தனபேர வச்சுக் கீட்டு எப்பிழக் கால மேர்த்து, சாமி? அதுக்குத் தான் சாத்துக்கு ஒரு மொசக்குட்டி தேட வந்தனுங்கோ. (திரும்பிப் பார்த்து மீண்டும் நடுங்குபவன் போல் நடித்து) சாமி, எனக்கு உத்தரவு குடிக்கோ, உண்ணம் ஒரு நாழியிலே குதரக்கிப் புல்லுக்கொண்டு போகாதே போனா, அந்தக் கருமிகோ சம்மா உடமாட்டாங்க, சாமி; எந்தால் யறந்துபோகுஞ் சாமி நானு என்ன பண்ணட்டுஞ் சாமி? பொழைமுக்க வழி தெரியிலியே. (என்று சொல்லிக் கண்ணீர் துடைத்துக் கும்பிட்டுப் போவதற்குத் திரும்பி நாலடியெடுத்து வைத்தான்).

வேடுவர்:—(சாம்பான் சிறந்த வீரன் என்பதை அவன் கையையும் காலையும் பார்த்து அறிந்து, அவன் தம் பக்கலில் இருந்தால் பகைவரை எனிடாக வெல்லலாம் என்று நினைத்து, குசுகுசுவென ஒருவரோடொருவர் பேசி) அடே, சாம்பா, வா, போகலாம், என்ற மூத்தனர்.

சாம்பான்:—(திரும்பிவந்து) ஏஞ் சாமி கூப்புட மங்கோ?

வேடுவர்:—எங்கள் நாட்டுக்கு எங்களோடு வருகிறா? வீட்டுக்கு ஒரு நிடாவும், அடித்த களத்துக்கு ஒரு வள்ளமும், வீட்டுக்கொரு மாடும் கொடுக்க வேறு. சீ கறப்பற்று இருக்கலாம்.

சாம்பான்:—போதுஞ் சாமி. அவ்வளவு கெடச்சா போதுமாக்கோ. தாங்கோ சொல்லது மெய்யானா, அப்புறம் சொல்கிறன். அந்த அண்ணம்மாருக்கு வழி!

வேடுவர்:—நாங்கள் கட்டிச்சோறு உண்கிரேம், நியும் ஒரு வாய் உண்ணு வா.

சாம்பான்:—சாமி, உண்ணத் தடையில்லீங்கோ. ஆனாலும்—

வேடுவர்:—என்னா, தயங்குகிறோ? ‘ஆனாலும்’ என்ன?

சாம்பான்:—சொல்லப் பயமாகுதுங்கோ.

வேடுவர்:—சும்மா சொல்.

சாம்பான்:—(குறகிக்கைகட்டி) மேல்நாட்டு வேடுவர்களை நம்பக்கூடாதின்னு நம்ப சிமையிலே சொல்லுவாங்கோ சாமி; நானு ஒங்களை நம்பிவந்துட்டா அப்பாலே நீங்கோ என்னைக் கைவிட்டுப்போட்டா நானென்ன பண்றது, சாமி? என்னைக் காப்பாத்தறது உறுதி யின்னு நீங்கோ ஒப்புச் சத்தியங்கு செய்து குட்தா.

வேடுவர்:—(கொல்லென நைகத்து) எப்படிச் சத்தியப் பெய்ய வேண்டுமென்கிறோ?

சாம்பான்:—சாமி, இதோ பாருங்கோ, இந்தத் திருகுகள்ளி வேலியிலே ஒரு நுழைந்தவு இருக்குது. நீங்கோ ஒவ்வொருத்தரா உங்க ஆயுதத்தை கீழே போட்டுத் தாண்டிச் சத்தியம் பண்ணிக் குடுத்து அந்தக் கடவுக்குள்ளே போனீங்கன்னா, நானு உங்க கூடவே வாறேஞ் சாமி.

வேடுவர், ‘இதுதானே பெரிய காரியம்?’ என்று சொல்லி, தம்தம் ஆயுதத்தைக் கீழேபோட்டு, அதைத் தாண்டி, கடவுக்குள்ளுழைந்துசென்று வேலிக்கு அப்பால் நின்றனர்.

சாம்பான் அதுவே சமயம் என்றுணர்து அவர்களுடைய ஆயுதங்களை வாரித் தூர்த்தே குவித்து, ஒருவாளைக் கையிற்பற்றி, குப்பாயைப் பல்க்கினின்றும் வெளியே வருமாறு கூவினான்.

இதற்குள் வேடுவர் சாம்பான் செய்த சதியை யுணர்து, கடவுக்குள் நுழைந்து வெளியில் வர முயன்றனர். வேடுவர் நுழைபுந்தோறும் வீர சாம்பான் அவர்களை வாளால்வெட்டி வெட்டி வீழ்த்தினான். வேடுவர் ஒவென் ரேவைஸ்டிட்டுத் திருகுகள்ளி வேலியைப் பிடுங்கி யெறிந்து வழிசெய்து பாய்ந்து வந்து சாம்பானைச் சூழ்ந்தனர். தன் பக்கலுக்கு வந்த குப்பாயை ஆயுதக் குவியலுக்குப் பின்னே நிறுத்தி, சாம்பான் அவளைச் சுற்றிச்சுற்றி வாள்வீசி, வந்தவந்த வேடுவரை வெட்டி வீழ்த்திக் காவல் செய்தான். (இங்னம் ஆயிரவரை யெதிர்த்துச் சாம்பான் எத்துணை நேரம் பொருதல் கூடும்? வேட்டுவப்படை கையறந்தும் காலறந்தும் மண்டையுடையதை சிதறுண்டதாயினும், மேல்விழுந்து முன்னேறி, ஆயுதங்களைச் சிறிது சிறிதாய்க் கைப்பற்றி, ‘அடியுங்கள், பிடியுங்கள்’ என்று கூவிச் சாம்பானை நெருக்கிறது.

இந்த இடர்ப்பாடான வேளையிலே சின்னண்ணன் மைத்துணேடும்படையோடும் குலவையிட்டுப் பாய்ந்து வந்தான். அவனைக் கண்ட அளவிலேயே வேடுவரிற்கிலர் கலங்கிமுரிந்தோடினர். படையோடுபடைகை கலந்தது. சீறுபுலி சின்னண்ணன் மந்திரவாளை உருவி, ஆர்ப்பரித்துப் பற்கடித்து வெள்ளரிக்காய்போல வீசினை வேடுவரை. வெள்ளிக்கட்டு வேலெடுத்து மைத்துணன் வீறிட்டுக் குத்தினான். அப்பொழுது வேட்டுவப் படை கலங்கிப் புரண்டு அலற, சிலர் ‘ஐயோ! சிவனே! இந்தக் கொள்ளைக்கு என் வந்தோம்?’ கொள்ளைக்கு வந்த இடத்தில் குடிகேடு வந்ததே! என்று புலம்பி வீழ்ந்தனர்; சிலர் மூட்டைகளை யெறிந்துவிட்டு முடிகியோடினர். ஒடின வேடுவரையெல்லாம் மறித்து மறித்துக் குடல்சரியக் குத்தினர் சிறிரூபைப் பட்டணத்தர். வேட்டுவப்படை ஆடிக்காற்றிலகப்பட்ட பூளைப்பூப்போல் பறந்தது.

ஒடுக்கின்ற வேடுவரைத் தூர்த்திச்சென்ற சாம்பான், அங்கோரிடத்திலே, இருமருங்கிலும் கள்ளியும் கற்றுழையும் வேம்பும் தழைத்தோங்கிப் புதராய்க்கிடக்க, அவற்றின் நடுவில் உயர்ந்துசின்ற ஒரு பாறையின் மீது வேடுவர் ஏறி, அதன் உச்சியினின்றும் கீழே இருந்த பள்ளத்தில் முன்னின் பாராமல் குதித்து எழுங்தோடுதலைக்கண்டு, தானுமப் பள்ளத்திற் குதித்தெழுங்து பாறையினடியில் மறைந்து நின்று, தனக் குப்பின்சீன வேநுவர்வந்து அப்பள்ளத்தில் விழுந்தோறும் விழுந்தோறும் அவர்களைப் பற்றியிழுத்து, அவர்களுடைய மூக்குகளை ஒவ்வொன்றாக வாளால் அரிந்தரிந்து மலைபோற் குவித்தான். சிறிதுநேரம் சென்றபின், இரிந்தோடிய வேடுவரைத் தூர்த்திச்சென்ற சின்னண்ணன் இப்பள்ளத்துக்கு வந்து, சாம்பான்செய்யும் வினையைக்கண்டு, வயிறுவல்லிக் கநகைத்து, ‘சாம்பா, இனி மூக்கறுக்கவேண்டா விட்டுவிடு வேடுவரை, போய்ப்பிழைக்கட்டும், பாவம்!’ என்றான்.

பின்பு மூக்களை மூட்டைகட்டி பெடுத்துக்கொண்டு சாம்பான் பின்தொடரச் சின்னண்ணன் போர்க்களத்துக்குக் கிரும்பிப்போய், வேடுவர் போகட்டுப் போன கொள்ளைப்பொருள்களை யெல்லாங் திரட்டி, வகைவகையாகப் பிரித்து வைத்து, பொன்னருக்குச் செய்தி சொல்லியனுப்பினை.

பொன்னர் அச்செய்திகட்டுக் களிப்புற்றுப்போர்க்களத்துக்குச் சென்று, பச்சையண்ண முதலியையும்

திருக்காம்புவியூர்க் குடிகளையும் அழைப்பித்து, கொள்ளைதிரும்பின பொருள்களையெல்லாம் பறிகொடுத் தோர்க்குப் பங்கிட்டுக் கொடுத்து, குப்பாயை மூடுபல் லக்கில் வைத்துத் தக்க காவல் நியமித்து அவள் தந்தையோடு திருக்காம்புவியூருக்கு அனுப்பிவிட்டு, தம் பியோடும் மைத்துண்ணேடும் வீரசாம்பாணேடும் வெற்றிக் கொம்புத ஊருக்குத் திரும்பினார்.

வீரசாம்பான் தான் அறத்த மூக்குகளை ஒன்றே

கொடியிற் கோத்து, சிற்றுலைப்பட்டனத்து மூக்க ரையம்மன் கோவில் தலைவாசலில் தோரணம் கட்டி னன்.

அண்ணன்மார் சாம்பானது வீரத்தை மெச்சி, கட்டனை * கொடுத்து அவனை உபசரித்தனர்.

இப்படிச் சில நாட்கள் கழிந்தன.

* 60 முழுத் துப்படியும் மஞ்சள் தோய்த் தோராடை யும் கட்டனை யெனப்படும்.

— * — * — * —

இரங்கற்பாக்கள்.

பகல்கழிய மணியோசை

பகர்சிறதே துயர்விடுத்துப்

படர்வெளியில் நிரையினமும்

பையவொலித் தேசிறதே

நகத்தடியோ னகம்வெட்டு

நொந்தனனுப் நடக்கின்றுன்.

நுண்ணுலக நள்ளிருட்டு

நின்றதுவா வென்றனக்கே.

நிலப்பரப்பின் தோற்றமுமே

நீங்கியதே சிற்றெளியில்

நீள்விசம்பும் சிச்சப்தம்

நிறைந்துளதா வெவ்விடமும்

குலவண்டு பணியின்றிக்

குவலயத்தே பறக்குவொலி

குடிசிலத்துப் பட்டியிலே

கிண்கிணியி வெளிதவிர.

கொடிபடரு மாங்குள்

கோபுரத்தி னுச்சியிலே

குறையிடுமேர் தனியார்தை

குளிர்மதிக்கே குறையிடுமால்

அடிப்படரு மக்களின்

மருக்கீண்று தன்தனிமை

அரும்பழுமை யரசியலை

அலைக்கழிக்கும் வகைக்கறி.

கரடுகளாய்க் கவைவிட்ட

காட்டகத்து மரங்கிலில்

கவிழ்ந்திருக்கும் புற்றரையின்

குவியிலே பற்பலவாய்

முரடுகளாய் முன்வாழ்ந்த

முதாரின் தாதையர்கள்

முந்துறசிற் குழிபிடமே

தூங்குவரா வெஞ்ஞான்றம்.

மண்மீசம் வைகறையின்

மருத்தென்றல் தன்விளியும்

வைக்கோவின் கூறையின்வாய்

வான்குருவி கத்துதலும்

குணங்கூர்ந்த கோழியுடன்

கொம்பினெலி யிவையெல்லாம்

கொஞ்சமுமே யன்னரை

யமளியினின் நெழுப்பாதால்.

அண்ணர்க்கோ வெஞ்ஞான்று

மடுப்பெரிக்க மூட்டாரால்

அகத்தினுமே மனைக்கிழுத்தி

யரும்பணியுங் தொடராளால்

அன்னரை வரவேற்க

வருஞ்சிரார்கள் முங்தோடி

அருமுத்தம் பெறவேண்டி

யவர்மேலே தொத்தாரால்

6.

பயிரெல்லாங் கொடுவாளில்

பட்டுஷிடு மவர்தம்மால்

படுநிலமு மவரேரில்

படிந்துவிடு மெப்பொழுதும்

உயிரெல்லா மகிழ்வறைவே

யுழுதோரை மூட்டுவரால்

உறுதியிலே யடிக்கவுமே

யுறுமடவி பொடியாகும்.

7.

பயன்கொடுக்கு முழுப்பினையும்

பாராட்டும் மனைவிழவும்

படுங்குறிக்கோ விலாவகையும்

பேராசை யேய்க்காது

இயன்கொடுக்கு மேழைமையி

னீறில்லாச் செயல்களையே

இடாம்பிகம் புஞ்சிரிப்போ

ஒகழ்தலுமே வேண்டுவதில்.

8.

கணந்தங்குஞ் தற்புகழுங்

கண்கவரும் டாம்பிகம்

கனிவனப்பும் பொருட்செல்வங்

கான்பிக்கு மிவையெல்லாம்

இனந்தங்கு மிறுதியினை

யெதிர்நோக்கி யிருப்பரோயாம்

இரும்புகழின் வழியுந்தான்

னிடுகுழிக்கே சென்றிடுமால்.

9.

நெடுஞ்சவருஞ் சித்திரமும்

நிறைந்தமுந்த சமாதியிலை

நேர்ந்தளதாங் கல்லெலழுத்து

நிகழ்புகழை யெடுத்துரைக்கா

இடங்குழிமேல் நினைப்பூட்ட

யாதொன்று மிழைத்திலரேல்

இவருடைய பிழையன்றே

பெண்சினைப்பேர் செல்வர்காள்.

10.

அருஞ்சமாதிக் கட்டடமு

மழகியதோ ருகுச்சிலையும்

அடக்கியுறு முயிரினையே

யழைத்துவரு மென்லாமோ

தருந்தானே கெளரவழுங்

தண்சாம்பற் குயிரையுமே

தற்புகழ்ச்சி யமன்காதி

லேறிடுமோ தப்புவிக்க.

11.

ஒருகாலித் திக்கில்லா
வோரிடத்து என்மைதலுறும்
உண்மையருள் சோதிதிக
முள்ளமுடைப் பெரியானும்
இருவலிக்கின் செங்கோலை
யேற்கவல்ல கைகளுடன்
யாழினைத்தான் திருத்தமுற
வியக்கவல கரங்களுடன்
எனலுந்தான் ஞானமுமே
யெண்ணறிய நூலானும்
இயற்காலப் பொருளானு
மிவர்மாட்டுப் புகவில்லை
மனவெழுச்சிக் கண்ணியத்தை
மடக்கிவிடும் நல்குரவு
மலிந்தோடு முயிரெழுச்சி
மங்காதே யுறைந்திடுமால்
கடலடியிற் புகவொண்ணுக்
கருங்குகையில் நிறைந்துளதாம்
கண்க்கிலவாத் தெளிநிர்மைக்
கலங்கமிலா மணிவகைகள்
மடலடியிற் பூவினமும்
மணமெவரு முகரொன்று
மறைவினிலே விரயமுமாய்
மண்வெளியே யுதித்திடுமால்
சிற்றாரி வெறுகாந்தி
திடவுறுதி நெஞ்சினானுப்பு
சிறங்கிலத்தி னிராக்கதனைச்
சிறப்புடனே யெதிர்த்திடுவான்
கற்றேர்ந்தும் வாய்திறவாக்
கம்பனுமே யமர்ந்திருப்பான்
குருதியினைச் சிந்துமொரு
குற்றமிலா வீரனுடன்.
அரசியலா ரவைகளுமே
யகமகிழ வாஞ்சுவதும்
அகத்துன்பத் தொடுபாழு
மார்னிலைமை வெறுத்தலுமே
சரசமுமாய்ச் செழுகிலத்தே
சகலபொருள் தருதலுமே
சரித்தைப் புதிதாக்கல்
சார்ந்திலதா மிவர்விதியில்.
நற்குணமு மேலடையத்
துற்குணமுங் கீழடைய
நாற்றிசையும் புகழுவன
நாடாதே யிருந்தனவால்
துற்கொலையா லரசிபலைத்
தொலைத்திடவே தாமடைதல்
தொல்லுலகி ஸிரக்கமதைத்
தொலைத்தலுடன் தாமறியார்.
மனதறிந்த மெய்வினக்கும்
வேதனைகள் மறைத்திடலும்
மலியுக்கி நாணமதன்
மல்குகுறி யமிழ்த்திடலும்
தனதறிவின் கவித்திறத்தால்
தற்பெருமை யுல்லாசம்
தகுவோர்க்கு முகமணிடல்
தாமெதுவு மறியாரே.

- குறிக்கோளொன் றில்லாத
குழுவினர்தாங் கண்ணியமில்
குடிவாழ்வின் சச்சரவைக்
கொஞ்சமுமே விட்டகலார்
நெறிக்கோட்டுக் குளிர்வாய்ந்த
நெறிதனிலே யரவமிலா
நீள்வாழ்வு கொள்பவரால். 19.
- எனினுமிந்த நீத்தோரை
யெவரேனு மவமதிக்கா
வண்ணமுமே சிற்சின்ன
மேழ்மையிலே வைத்துள்ளார்
இனியதிலே புன்கவியோ
திழிசிற்பம் வரைந்துளதால்
ஏதிர்வருவோர் நெஞ்சிலொரு
விரக்கமொழி பெறுவதுவால். 20.
- கல்லாத கவியொருவன்
கண்டெடமுதும் போயுள்
கடைநானே நல்லிசையுங்
கவிச்சுவையுங் தருவனவாம்
சொல்லாரும் புனிதமுமாங்
சுருதிமொழி வரைந்திருத்தல்
சுயநாட்டுப் பெரியார்க்குத்
துறக்கவழி கற்பிக்கும் 21.
- ஏதிர்நோக்கி யுளமிசையு
மெவலெஞ்ருவன் கீழ்ப்படிந்தே
எழின்மகிழ்ச்சி யுறானிலி
னியல்பினையே விட்டவனுப்பக்
கதிர்நோக்கி முன்சென்ற
காலமதை நினையானால்
கவிபேசா மறதியின்பால்
கட்டுண்ட தென்கொல்லோ 22.
- போழுயிர்தான் பின்னின்ற
பொன்னெஞ்ச தாகென்றில்
புனிதமுமாங் கண்துளிகள்
பூத்துவர வெதிர்நோக்கும்
சுமமத னுள்ளின்று
. மியற்கையொலி கூவிடுமே
எமதுநீறு தனியேயு 23.
- மெரிகனலு முயிர்த்திடுமால்
மதித்திராத விறந்தவரை
மதித்திட்டே யிப்பாக்கள்
மகிமையிலாச் சரிதமதை
மலிந்திடலுங் கேட்டிரேல்
விதித்திருந்தா லொருவேளை
வினையிட்டுத் தனியிருப்பின்
விளித்திடுவா னேரன்பன்
விதிதனையே விரிப்பவனுப் 24.
- நரைதிரண்ட குடியண்ணல்
நனியிவையே சொல்லுவனுல்
நனிநாமும் மவன்றனியே
நாஞ்சிக்கக் கண்டிருப்போம்
உறைபனியை யுதைத்தெறிந்தே
யுதித்துவரும் ஞாயிற்றை
உயர்விலத்தே கண்காண
ஒக்கமுடன் செல்வானே 25.
12. 13. 14. 15. 16. 17. 18.

அதோகானுங் தொன்மையதா
யழவேர்கள் விசித்திரமாய்
அமைந்திருக்க வசைவாடு
மம்மரத்தி ணடியினிலே
எதோகானுங் குறிப்பில்லா
வில்பினிலே பகல்வேளை
உடல்ஸீட்டிக் கொப்புளிக்கும்
யாற்றினையே நோக்கிவொன்

நிந்தனைபோல் முறுவலிக்கும்
நீள்டவி யருகினிலே
நினைவேகும் வழியெல்லாம்
பிதற்றிட்டுத் திரிந்திவொன்
சிந்தனையால் பித்துற்றே
சீரழிந்தோ துயருற்றே
சிற்காத லைப்பட்டோ
சிரசிரங்க அலைந்திடுவான்.

ஒரொருநாள் வழக்கம்போ
ஊயர்நிலத்து மவன்தானே
உலர்த்திட்ட மரத்தருகும்
புற்றரையுங் காண்கிலனால்
வேறொருநாள் வந்ததுவே
வீழ்மருவி யருகிலுமே
வெருஞ்தரையு மடவியிலு

மவன்தன்னைக் காண்கிலனே
துயருற்ற கோலத்தே
தூக்கிச்செல் பாடையிலே
துறந்தவுயி ரவனையுமே
தொல்மயானப் பாங்கரிலே
அயருற்று மெதுவாக
வனுகுவதைக் கண்டனால்

26.

27.

28.

அருகுற்றுக் கண்மீதே
யமைத்துளதை போதுவையே
(கல்வெட்டு.)

நிலமடந்தை துடைமீதே
நிலைத்துளதே யவன்சிரமும்
நிலைகுழி னதிட்டத்தின்
நிலையறியான் வாலிபனும்
கலைமடந்தை யேழையனைக்
கண்டறியாள் துக்கமுமே
கணங்தோறு மவன்நெஞ்சைக்
கடிந்திமுத்துக் கொண்டமுத்தும்.

30.

ஈகையெனி லவன்தனதே
பின்னுயிரு மெய்ம்மையேதே
ஈசனுமே யருளினனு
விவன்றனக்கோ ருதவியுமே
ஈகையிலே வலியோர்க்குக்

கண்ணீரான் றகுப்பானால்
ஈசனிட மவன்கேட்ட
வினியநட்பு பெற்றனனால்
அவன்திறத்தை யினிமேலும்
மறியவிச்சை யுறவேண்டா
அஞ்சமவர் நிலையினிலே
யவன்குறைகள் சொல்வேண்டா
அவன்தந்தை யவனீச
ஏருள்மார்பை யுற்றுற்றே
அருமந்த நம்பிக்கை

31.

யமைந்துளனு யமர்ந்துள்ளான்

32.

துறிப்பு:—ஆங்கிலத்தில் தாமஸ் கிரே என்ற கவிஞர் எழுதிய எலிஜி என்னும் புகழ்வாய்ந்த நூலினைத் தழுவியன இவ் விரங்கந்பாக்கள்.

எல்லாம் வீரே?

ஒரு சிறு ஈரங்க நாடகம்

முன் னுரை

“கருதியவாறு ஆஃமா கருமம்” என்னும் வினா விற்கு இச் சிறு நாடகம் தக்கவிடையொன்று ஆகும். நாம் விழைகின்ற கருமம் ஆகுமோ ஆகாதுபோமோ, நிச்சயமாய்ச்சொல்லல் இயலாது. கருதிய கருமங்கள் பலப்பல கைகூடுகின்றன. மனதூன்றிக் கருதியதனாற் றுன் அவைகைகூடின்வோ, அல்லதுகைகூடநியமிக்கப் பட்டிருப்பவைகளைத் தான் நாம்மனதூன்றி முயல்கின் ரேமோ, என்னும் இவ்வையம் மானதத்துவ சாஸ் திரிகளுக்கும் விதிவிலையைக்கொண்டாடுபவர்களுக்கும் எக்காலமும் வழக்கை உண்டாக்கி நிற்கின்றது. அது எவ்வாறுயினும், கருதிய கருமம் கைகூடுமிடத்தும், கருதியவாறு ஆவதில்லை. ஒரு கருமம் நிறைவேறுவதற்கு எது நெறி என்று எண்ணி நாம் கைபிடித்துத் தொடருகின்றேமோ, அவ்வாற்றால் அக் காரியம் ஆவது பெரும்பாலும் இவ்வுலக இயல்பன்று. ஆகா மற்போன விடத்தும் நாம் அஞ்சிய அவ்விடையூறே கெடுத்ததென்பதும் அரிதன்றே!

இங் நாடகத்தின் ஒற்றுமை நன்கு புலப்பட இச் சிறு விளக்கம் இங்குக் கூறலாயிற்று.

நாடக பாத்திரங்கள்.

சீனுவாசமூர்த்தி	...	சட்டக்கலாசாலை மாணுக்கன்.
கோதண்டராம ஐயர்	...	அவன் தந்தை.
மீனக்கி	...	கோதண்டராம ஐயர் மனைவி.
விசாலம்	...	கோதண்டராம ஐயர் மகள்.
வெங்கடேசன்	...	கோதண்டராமஜூர் சமையற்காரன்.
திருநாவுக்கரசு	...	சீனுவாசமூர்த்தியின் நண்பன்.
சக்ரபாணி ஐயர்	...	பட்டணத்தில் வக்கில்.
சுப்புலக்ஷ்மி	...	சக்ரபாணிஐயர் மனைவி.
ஐங்கி	...	சக்ரபாணிஐயர் மகள்.
நாராயணன்	...	சுப்புலக்ஷ்மியின் உறவினன்.

ஒரு போலீஸ் உத்தியோகஸ்தன்.

முதல் அங்கம்

முதற் களம்

இடம்:—மதுரையில் ஒரு வீதி. காலம்:—முற்பகல். சக்ரபாணிஜயரும் நாராயணனும் கையில் கூஜை இரயில்பையுடன் வருகின்றனர். எதிர்முகமாய்க் கீனு வாசமுற்றதி தன் தோழன் திருநாவுக்கரசன் வருகின்றன்.

சீனு:—திருநாவுக்கரசு, சக்ரபாணிஜயர் ஏது இங்கே வந்து முளைத்தது! தெரியாதுனக்கு அவரை? பட்டணத்தில் வக்கில்! ஒட்டைவண்டி ஒன்றிலே ஒழிந்தபோது கோர்ட்டிற்கு வரமாட்டாரா? லிங்க செட்டித் தெருவுடா!

திரு:—ஆமாமா! தலைப்பாகைமாட்டி மாதிரி முளை முளையாய் எலும்பு தூக்கிக்கொண்டிருக்கும் ஒரு அழுக்குப்பிடித்த வெள்ளைக்குதிரை மூன்றாகல் பாய்ச்சலில் வருமே அந்த வண்டிதானே, மூர்த்தி?

சீனு:—நீ, ஆகா, நீதான் அந்த மிருங்க்கை உபசாரமாய்க் குதிரை என்று அழைக்கின்றேய். தமிழ் நிரம்பப் படிக்கின்றேயே, இடக்கரடக்கலோ இது? ‘குதிரை’ என்று ஒரு சீட்டு எழுதி அதன் நெற்றியில் கட்டிவிடுவாரானால் அச்சிறு உதவி எவ்வளவோ பொதுஜன உபகாரமாயிருக்கும். சந்தேகத்திற்கு இடமான இவ்வுலகில் ஒன்றையாவது நிச்சயமாய்க் கொல்லலாமே!

திரு:—அடெ அடெ! இந்த நொண்டிக் குதிரையை வர்ணிக்க இத்தனை நல்ல நடையா! குதிரைதான் கிழமோ வென்றால் வண்டிக்காரன் அதற்குமேல் தள்ளாதவன். இன்றைக்கோ நாளைக்கோ என்று இருக்கிறது அவன்பாடு.

சீனு:—வண்டிக்குள் வருகிற வக்கில்வாள்பாடு மாத்திரம்! ஒருக்கடைச் செங்கல்லும் பிடாரிதான்! கரு மிப்பினம். இரவெல்லாம் மூன்றாம் வகுப்பில் வந்து இருக்கிறது, கண்ணப்பார். அதிகம் சம்பாதிக்காமல் போனாலும் ஏதோ கொஞ்சம் பணம் வைத்துக்கொண்டிருக்கின்றதே இது. பின், என்தான் இவ்விதம் பஞ்சத்திலடிப்பட்ட பிரேதமாதிரி இருக்கவேண்டுமோ தெரியவில்லை! என்னடா, இப்படித் திரும்பிப் பார்க்கிறதே. காதுகேட்டுவிட்டா, என்ன இழுவு!

சக்ரபாணி ஜயரும் நாராயணனும் இவர்களுக்கு அருகே வருகிறார்கள்.

சக்ர:—என் ஸார், நீங்கள் இந்த ஊர்தானே. இங்கே குட்டிஷட் தெரு எது ஸார். வெகுதுராமோ?

சீனு:—(ஒரு புறமாய்) நல்லவேளை தலைக்கு வந்து தலைப்பாகையுடன் போயிற்றே! (சக்ரபாணி ஜயராப் பார்த்து) அங்கே யார்வீடு தேடுகிறார்கள்?

சக்ர:—உங்களுக்குத் தெரியுமோ என்னவோ? கோதண்டராம ஜயர் என்ற ரிடையர்ட் முன்சிப்.....

திருநாவுக்கரசு சீனுவாஸமூர்த்தியின் கையைப்பிடித்து அழுக்குகிறன். சீனுவாஸமூர்த்தி திடீரேன்று வலியால் கத்திவிகீருன்.

சக்ர:—என்ன! என்ன!

சீனு:—ஒன்றுமில்லை, சொல்லுங்கள்.

சக்ர:—ஒன்று மில்லையாவது! திடீரேன்று எதற்காகக் கூப்பாடு போட்டார்கள்.

திரு:—மூன் எதாவது தைத்திருக்கும், வேறென்ன!

நாரா:—(ஒருபுறமாய்) ஏதேது! இந்த மதுரைப்பட்ட ணத்தில் நின்ற நிலையிலேயே மூன் தைத்துவிடும் போல் இருக்கிறதே!

சக்ர:—என் ஸார், நீங்கள் என்னபண்ணிக்கொண் டிருக்கிறார்கள்? வடமாள்தானே?

சீனு:—ஏன், எதற்காகக் கேட்கிறார்கள். நான் ஸாகா லேஜில் படிக்கிறேன். கெள்கிகோத்திரம்... மேலே.

சக்ர:—வாங்கள், உங்கள் ஜாகைக்குப் போகலாம்; உங்கள் தகப்பனாருடன் இது விஷயத்தில் கொஞ்சம் கலந்து பேசவேண்டும்.

சீனு:—எது விஷயத்தில்? ஸாகாலேஜ் விஷயமா? இல்லை, அந்தக் கெள்கிகோத்திரத்திற்கு எதாவது கிராக்கியா? எதைப் பற்றிப் பேசப்போகிறார்கள்?

சக்ர:—கிராக்கிதான் ஸார். விவாக்காலமோ அல்ல வோ? என்? அவருடன் கலந்துபேச எனக்கு அனுமதி கொடுக்கின்றீர்களா?

சீனு:—எனக்கு ஆகேஷப்பைன இல்லை. ஆனால் இதே விஷயமாய்த்தான் நீங்கள் கோதண்டராம ஜயரைத் தேடி வந்திருக்கிறார்கள் தோன்றுகிறது. முதலில் அவ்விடம் போங்கள். அங்கே சரிப்படாமறபோனால் பிறகு பார்த்துக்கொள்வோம். வேணு மென்றால் சாயந்திரம் மீனாகவிபம்மன் கோவிலிற்கு வந்தீர்களானால் சந்திப்போம்.

சக்ர:—சரி, நாபகம் இருக்கட்டும், மறக்கவேண்டாம். உங்கள் நாமதேயத்தைச் சொல்லவில்லையே.

சீனு:—சீனுவா..... சிவராமகிருஷ்ணன். எ. பி. சிவராமகிருஷ்ணன்.

சக்ர:—ரொம்ப சந்தோஷம். சாயந்திரம் ஜூந்து மணி சமாருக்குக் கோவிலிலே மறந்துவிடக்கூடாது.

(சக்ரபாணி ஜயரும் நாராயணனும் போகிறார்கள்.)

சீனு:—கோவிலிலும் மறக்கவில்லை, குளத்திலும் மறக்கவில்லை போங்கள்! நீங்கள் தான் கடைசியில் தேடிவந்த வீட்டின் அடையாளம் கேட்க மறந்து விட்டார். எங்கேபோய்த்தின்டாகீரீர்களோ பார்ப்போம்.

திரு:—அடே, அவர்தான் நீ அகப்பட்ட சந்தோஷத்தில் தன்னினை மறந்துபோய்விட்டார். இளித்தவாய் மூடவில்லை—கூடவந்து விழித்துக்கொண்டு நின்றதே ஒன்று, அது என்ன பண்ணிற்று. அதாவது ரூபகப்படுத்தக்கூடாதோ!

சீனு:—காவிலே செருப்பு இருக்கிறதா பார்! என்று கேட்ட குருவிற்கு ‘நட்சத்திர மண்டலம் வரையில் தேடினேன் காணவில்லை’ என்று சொன்னாலே அல்லவோ ஒரு பரமானந்த சிஷ்யன், அவனுக்கு நேர முத்தண்ணுவாக்கும் இவன்.

திரு:—அப்படி நம்புவதற்கில்லை. அவன் விழிக்கிற தெல்லாம் பார்த்தால் முழுத்திருடன்போல் இருக்கிறது.

சீனு:—அது கிடக்கட்டும். என்னைப் பார்க்கிறவர்களைல்லாம் ஏன்டா, எனக்குப் பெண்ணைக் கொடுக்கிறென்கிறார்கள்.

திரு:—நீ மன்மதக் குரங்கோ அல்லவோ! அதற்காகத்தான்—உன்னைப் பார்க்கின்றவர்களுக்க் கெல்லாம் நாக்கு ஊறுகின்றது. வேறென்ன! சரி போகிறோம், போ, உங்குமுன் உன் மாமனுர் வீட்டிற்கு வந்திருப்பார். சாயந்திரம் நானும் கோவிலிற்கு வருகி ரேன்.

அப்பர்

அப்பரும் அறுபத்துநான்கு கலைகளும்—29. தருக்கம்

[497-வது பக்கத் தொடர்ச்சி]

V சுரோத்திரம் (The Sense of hearing)—
சத்தத் தோற்ற சாதன இந்திரியம் சுரோத்திரம்! “அது முறக்கைகளிக்கர்த்த ஆகாயமீம், வேறுபொருள்கள்; சுத்த குணத்துவத்தால்” என்பர். சத்தம்கிரஹிப்பது சுரோத்திரமாதவின் அது சத்தகுணமுடையது. சத்தம் அதாவது ஒசைப் பிரத்தியட்சத்திற்குச் சிறந்த காரணம் சுரோத்திரெந்திரியமாம். ஆங்கில தேகக்கூற்றுச் சாத்திரத்தில் அவ்விந்திரியம் மூன்று பகுதியைடையதென்பர். வெளிச்செவி, உட்செவி, மத்தியச்செவி யென மூன்றாய்ப்பிரித்து, அவற்றின் இலக்கணம் கூறுவார். அவ்வாறு நம்மேனார் பகுக்கவில்லை. இவ்வை ந்துஇந்திரிய உறுப்புக்களைப்பற்றி, அப்பர் கூறுவது காண்க:—

உன்னுருவிற் சுவையொளியூ ரேசை நாற்றத்
துறப்பினது குறிப்பாகு மைவீர் நங்கள்
மன்னுருவத் தியற்றைக்களால் வைப்பீர்க்கையோ
வையக்கே போதாதே யானேல் வானேர்
பொன் னுருவைத் தென்னார் மன்னு குன்றைப்
புவிக்கெழிலாஞ்சிவக்கொழுந்தைப்புகுதென்சின்தை
தன்னுருவைத் தந்தவைனை யெங்கை தன்னைத்
தலைப்படுவேன் துலைப்படுப்பான்தருகேன்மின்னே.

திருவாளூர் - திருத்தாண்டகம்-4.

இவ்விந்திரியங்களிலும் சுரோத்திரம்திருத்தப்படி
ங் சிவநாதமே ஒருக்கமாய்ச் செவியில் திகழாளிற்கும்.

வேத ஸீமிகு வீணையில் மேவிய
கீத ஸீக்கிள ருந்றுங் கொன்றையப்
போத ஸீப்புனல் குழ்ந்தபுத் தூரனை
நாத ஸீநினாந் தென்மனம் நையுமே
திருவாளிசிற்கறைப்புத்தூர்-திருக்குறுங்தொகை 4

VII. மனம்:—(Mind)

சுகாதியுபலத்தி (தோற்றச்) சாதன இந்திரியம் மனம். அது அனூபரிமாணம். இது சுகாதுக்கங்களின் பிரத்தியட்சத்திற்குச் சிறந்த காரணம். இது நித்தியத் திரவியங்களில் ஒன்று. இவ்விந்திரியம் உருவாதி யை ந்தனுள் எக்குணத்தையும் சுதந்தரமாயறியுங் தன்மை யூடையது.

மன விந்திரியத்திற்கு ஆன்மாவும் அதன் குணமாகிய சுகாதிகளும், அவ்வான்மாவின் சாதியும், அதன் சமவாயமும், அக்குணங்களின் ஜாதியும், அதன் சமவாயமும் பிரத்தியட்சமாம். ஏனைப் புறப் பொருள்கள் கிராண முதலிய இந்திரியங்கள் வாயிலாகப் பிரத்தியட்சமாம்.

மாட்டினேன் மனத்தை முன்னே
மறுமையை யுனர மாட்டேன்
முட்டிநான் முன்னை நாளே
முதல்வளை வணங்க மாட்டேன்

பாட்டினுய் போல நின்று
பற்றாம் பாவங் தன்னை
சட்டினேன் களைய மாட்டே
னென்செய்வான் ரேன்றி னேனே.
குறைந்த திருகேரிசை - 3.

பொன்னுள் எத்திரள் புண்சடை யின்பும்
மின்னுள் எத்திரள் வெண்பிறை யாயிறை
நின்னுள் எத்திரள் கோண்டிருள் நீக்குதல்
என்னுள் எத்துளா தேந்தை பிரானிரே !
மனத்தொகை - திருக்குறுங்தொகை - 1.
நெஞ்சினைத் தூய்மை செய்து
நினைக்குமா நினைப்பி யாதே
வஞ்சமே செய்தி யாலோ
வானவர் தலைவ னேநீ
மஞ்சடை சோலைத் தில்லை
மல்குசிற் றம்ப லத்தே
அஞ்சொலாள் காண நின்று
அழகால் யாடு மாறே.
கோயில் - திருகேரிசை, பண் கொல்லி - 9.

(iv) அருத்தம் (Object of Word)

அருத்தமென்பது பதத்திற்குப் பொருளாய் சிறப்பு. அது திரவியம், குணம், கருமம், சாமாளியம், விசேடம், சமவாயம் என்னும் அறுவகைப்பகுதிகளையதாம். பதார்த்தம், அதாவது பதத்தின் அருத்தம், இருவகைவிதிமுகஞானத்தால் றியப்படுவதென்றும், நிஷேதமுகஞானத்தால் றியப்படுவது என்றும் இருவகை. விதிமுகஞானத்தால் றியப்படுவது யாது உண்டென்று அறியப்படுகின்றதோ அது. இதற்குப் பாவபதார்த்த மென்னும் நாமமுண்டு. நிஷேதமுகஞானத்தாலறியப்படுவது, யாது இல்லையென்று அறியப்படுகின்றதோ, அது. இது அபாவபதார்த்தமெனப் படும். பதார்த்தங்களைப் பற்பல பகுதிகளில் அப்பர், நின்ற திருத்தாண்டகத்தில் காட்டுகின்றனர்.

சோல்லானைப் போருளானைச் சுருதி யானைச்
சடராதி நெடுமாலுக் கருள்செய் தானை
அல்லானைப் பகலானை யரியான் றன்னை
அடியார்கட் கெளியானை யரண்மூன் றெப்த
வில்லானைச் சரம்விசயற் கருள்செய் தானை
வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி யேத்தும்
நல்லானைத் தீயாடு நம்பன் றன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டே னுனே.

திருநாரையூர் - திருத்தாண்டகம் - 1.
அருத்த னையர வைத்தலை நாகத்தைத்
திருத்த னைத்திரு வண்ண மலைப்பைக்
கருத்த னைக்கடி யார்புர மூன்றெப்த
அருத்த னையடி யேன்மறந் துய்வனே.
திருவண்ணமைலை - திருக்குறுங்தொகை - 9.
இனி, பகாாத்தங்களை முறையே ஆராய்வோம்.



பொதிகை நிகண்டு

[பொதிகை நிகண்டு, கல்விடைநகரிலிருந்த சாமிகவராயரால் இயற்றப்பெற்றது. இவர் நாமதீப் நிகண்டன் ஆசிரியராகிய சிவசப்பிரமணியக் கவிராயரின் தந்தையாராவர். இந்கிண்டு முழுமையும் அந்தாதித் தொடைப்பிலைமைந்த விருத்தப்பாக்களால் இயன்றது. எனவே, கற்போர் எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுத்தற்குப் பெரிதும் இது ஏற்படுத்தையாயுள்ளமை நோக்கத்தக்கது. திவாகரமாதிய பல கருவிறநூல்களையும் செவ்விதின் ஆராய்ந்து இயற்றப்பெற்றது; ஏனைய நிகண்டுகளிற் காணடபெருத்தன வும் பிற்காலத்துவழக்கிற் புகுந்துள்ளனவுமாகிய சொற்கள்பல இந்கிண்டில் தரப்பட்டுள்ளன. ஆதலால் இது தமிழ்மக்களால் நன்கு போற்றப்பெறுதற்குரிய சிறந்த நிகண்டுநாலாகும். இப்போதுதான் முதன் முறை இந்தால் பதிப்பிக்கப்பெற்று வெளிவருகின்றது. இப்பதிப்பிற்கு ஆழ்வார்குறிச்சி ஸ்ரீமான் எம். பி. எஸ் துரைசாமி முதலியாரவர்கள் உதவிய குறைப்பிரதிகள் இரண்டும், திருவனந்தபுரம் கலா சாலையில் தமிழ் லெக்சராயிருக்கும் ஸ்ரீமான் பன்னிருக்கைப் பெருமாள் முதலியாரவர்கள் அனுப்பி யுத விய பிரதியொன்றும் ஆதாரமாக வள்ளன. கலாநிலயப் பத்திரிகையில் இந் நிகண்டினை வெளியிடுதற் கிணங்கிய பத்திரிகையரவர்களுக்கு எனது நன்றி யுரிமை யாகின்றது.]

S. வையாபுபிப் பிள்ளை.

காப்பு

பொன்டுத்த வெள்ளிப் பொருப்பனும் மேன்மணியு
முன்புத்த வேழ முகத்தானே - யின்புத்த
பூவணியல் போலப் பொதிகைநிகண்டைப்பாடப்
பாவணிய லீய்துகாப் பான்.

சிறப்புப் பாயிரம்

சூமாது புவிமாது போற்றமுமை மாதும் [தோன்
பொன்மலைவில் வியுமின்ற கைம்மலையின் ஊதித்
மாமாது குறமாது மணவாளன் செங்தார்
வடிவேல னடிமலரை மனத்திடத்து னினைத்தே
கோமாது விரிந்தனைய பலங்களிடும் பார்த்துக்
கும்பன்மகிழ் பொதிகைநிகண்டென்றெருநூல்
சாமாது புகழ்பொருளு நதிகுழ்கல் விடையூர் [பகர்த்தான்
நதிகுலன் சுவாயிகவி ராசங்க நிதியே.

I. தேய்வப் பேயர்த் தோதுதி.

சங்கர னுமாபதி பிரானம்பன் யோகி
சயம்பிறை சதாசிவன்கங் காளன்மா னேந்தி
அங்கண்டே யோடாடி சருவஞ்ஞன் ஞானி
யமலனர னீலகண்டன் பித்தனித்தன் சோதி
மங்கைபங்கன் சம்புமகே சன்வாம தேவன்
மாதேவ னிமலன் விடை யோன்கொன்றை சூடு
கங்கையணி வோன்பரச தரனுதி கிரியன்
காலகா வன்கயிலை யாளிதிகம் பரனே. (க)

பரமனரி யான்றுது நந்திபுலித் தோலான்
பாண்டரங்க னக்கனுருத் திரன்மூர்த்தி யீசன்
சிரதரன்பிஞ் ஞகன்காம தகனனமு வேந்தி
ஞத்தனாலு பமன்குல னசஞ்சலன்க பர்த்தி
யரவனீ சானனமு லாடியண்ணல் பெருமா
னந்திவன்னன் கண்ணுதலைம் முகன்புத நாதன்
வரனனகண் புனிதன்முகுந் தாபக்கன் பகவன்
மத்தனத்தன் றத்துவா தீதன்மறை முதலே. (உ)

முதல்வனீ சுரண்டன் சிற்பரங்க பாலி
முக்கணன் புராநிசிம்பு ஓாயிலே னனர்தன்
மதகரியை புரித்தவன்பெம் மானீமத் தாடி

வயிரவன்பி னுகியா லமர்க்கடவுள் சடையோன்
சதன்போச னன்பிச்சா டனன்விமலன் மெய்யன்
றம்புருநா தன்சாம தாற்பரியன் புயங்கன் [லான்
விதுவணிவோ னெண்குணெண்ட டோளன்மலை வில்
வெண்ணீற்றன் பசுபதிநூற் றென்றுகிவன் பெயரே.
சிலையிலமைய வல்லிபரை யங்தரிப வானி
தேவியுல காயிசத்தி காமக்கோட்டத்தி
வயரியறம் வளர்த்தசெல்லி சுந்தரியீச சுரிபுங்
கணைக்கிழத்தி யருளேழை சாம்பவிதாய் வாலை
புவளைதிரி புரவாயி பிராயி யன்ன
பூரணியா ரியையமலை யீசனிடப் பாகி

தவசதா னந்திமா தாநாரி யையை

சங்கரியம் பிகையுமைபார்ப் பதியையேழ் காணே. (ச)
காளிகாத் தியையாலைக் ஷுத்திபண்ணம் பணத்தி
கன்னிநா மினிவிமலை பஞ்சமிமா தங்கி
யாளியூர் பவள்சவுரி பகவதிவாட் வகயா
ளாயிகலை ஸ்ரீதியிய ராணியரா மளைவே
தாளிபயி ரவிமாரி சூலிசகர் பாணி

சாமுண்டி நீலிதுர்க்கை சண்டிகைகொற் றவையெண்
டோளிவிந்தை கங்கைநா ரணிவீரி யோகி

குரிமயி டாரிதா ருகவினா சனியே. (ஞ)

சமரிசையை கங்காளி மாவினிய கோரி

தமருகியங் தரிவிசையை சுந்தரிமுக் கண்ணி
யமரியர ஞேடாடி காயினெடுங் காத்திரி

யையைகோ மளைமாயை மதுபதிக பாலி
குமரியல் கைக்கொடியாள் வல்லணங்கா ரணிமா

கோரியறு பதுங்காளி தூர்க்கைபொதுப் பேரா
யிமைவலவை வஞ்சனிகுர் மாயவள்சண் பணியோ

டிடாகினி சாக்னிசன்மினி யோகினியரா ஜினே. (க)

* ஆகுவா கனிலம்போ தரன்குறப் கண்ன

ஞேனமுகன் கணபதிமுக் கண்ணன்விக்கி னேசன்
ஏகதந்த னைங்கரண்பா சாங்குசன்க யாரி

யேரம்பன் வக்கிரதுண் டன்விளா யகன்பேர்
வேகமிகு முக்கிரன்செங் நிறன்சிம்பு னானேன்

வில்லிக்டக் தரன்சடையென் சிறுவிதி மகாரி

மோகமுயர் பத்திரைக்கு நாயகன்கு ரோதன்

முக்கணன்பத் தாம்ஹீர பத்திரன்பேர் மொழியே. (ஏ)

மொழிபுவன் வேலன்சேய் குகனமரார் தளவாய்

முருகன்காங் கேரன்வேள் சூர்ப்பகைம யூரன்
குழகன்மான் மருகன்கார்த் திகைகமகன்வி சாகன்

குமரன றிருகரன்சண் முகன்சடாக் கரத்தான்

அழகன்சேவலங்கொடியோன கடம்பனவெற்பன்சவாயி
யமணமித்தான் குறின்சிமன்கற் பகவெறிந்தோன் சேந்

எழிலீளையன் செட்டிவள்ளி தெய்வாளை கேள்வன் [தன்
சாங்மகன் சரவணப் வன்கந்தன் பேரே. (ஏ)

பேருகி லாறுதலத் திறைவனுமை சிறுவன்

பேசுருத்தி ராயத்தா னரதசி னேகன்

தாருகசங் காரியவு னைரக்கடிடந்தோன் குரவன்

சங்கரா சாரிதிருப் புகழன்வெறி யாட்டான்

சீருமகி ரணைக்காத்தோ னருணகிரிக் கருள்வோன்

செங்கிடா ஸ்ரீதியயற் சிறைபுரிக்கு விடுத்தோன்

* ஆகுவாகனன் மூத்தோ னைங்கரன் விக்னேசன்

அரங்மகன் விகாயகன் பாசாங்குசன் முக்கணன்னன்

ஏகதந்த னைனமுகன் கயழுக சங்கார

னேரம்பன் குமரன் முன்னேங்கணபதிக் கிரேஷ்பேர்

(பி - ம்)

† கடங்கோன் (பி - ம்)

மேருவசைத் தோனிலக்கத் தொன்பதின்மர் முன்னேன்
‡ வேட்டென்றே டைப்பதுஞ்சுப் பிரமணியற் காமே.

ஆனைவா கன்முடிவு லாளியா ரியனே
டரிகரபுத் திரண்புறங்காப் பான்றப் கண்தன்
கானுறுகுத் திரதேவன் சாதவா கண்ததான்
கடல்வாண்ணன் காரிதவ எக்கண்ணன் பூதன்
எனையகோ மூக்கொடியோன் பூரணைபுட் கலைசே
ரிறையோகி தண்டதர னரங்காப்பான் கையன்
பானலணி வான்சாத்தன் வனமூர்த்தி நீண்டோன்
பரியூர் தி யையன்பே ரிருபான்முத் தொகையே. (க0)

முத்தன்கேத் திரபாலன் சட்டையன்க பாலன்
முடிவற்சே ஜையன்வடுகி னிருவாணி காரி
சித்தன்கா வளையூர்க்தோன் றமிழ்க்கிழவன் குமரன்
திரிகுலன் கருங்குதிரை யாளியின்லை நக்கன்
வித்தகன்ஞா வியையூர் தி வயிரவன்பத் தொன்பான்
விளக்குபெய ராம்வகேன் ரூபவழுகி மோடி

§ குத்திரிவெங் காடுகாள் மாரியொடி ஏ கொற்றி
கொடியைமூ தண்குபெய ரெட்டெனலின் டன்ரே.
விண்டாரியச் சதன்கண்ணன் கரியவன்கோ பாலன்
விட்டுனூரா ரண்சாச தேவன்கா குத்தன்
கொண்டல்வாண்ணன் கருடகே தண்க்கருடா ரூடன்
கோவிந்தன் மால்மதுகு தனனனந்த சயனன்
வண்டுருவு ஞாகிங்கன் வாமனன்மு ராரி
மாயனெடி யோன்றிவிக் கிரமன்வன மாலி
தண்டனுபேந் திரண்பகவன் சங்குச்சர பாணி
சம்புரிரான் படியிடந்தோ னுங்திபுத் தோனே (க1)

பூவங்தா னவநீத சோரனிரை மேய்த்தோன்
பூமகன்கோன் றிருமார்ப னுலகுண்டோன் வலவன்
காவலன்று மோதரன்மா தவன்வாம னேமி
காளிகா மர்த்தனன்கே சவன்சார்க்க பாணி
தேவகிசேம் மதன்றந்தை யயன்றந்தை முகுந்தன்
சீதரன்ச னார்த்தனன்பேய் மூலையுண்டோ னனந்தன்
கோவலன்ரா கவன்ராமன் கடற்றுயின்றே ஞேயன்
குவடைத்தோன் கடலையடைத் தான்புருடோத்
தமனே. (க2)

தமன்விசைய சாரதிபத் தவதார னுதி
சகடுதைத்தா ஜைம்பட்டயான் பாண்டவர்ச காயன்
உமைதுணைவன் பின்னைமன்பீ தாம்பரன்வ ராகன்
உயர்பதும நாபனறி துயிலனந்த பாலன்
கமலலோ சனன்றுச ரதிபெருமா ஗ெண்பான்
காமபா லன்பலபத் திரண்முசலி வெள்ளை
யமர்நீலாம் பரனேர்குண் டலனிரே பதிம
னனந்தனலா யுதன்பனந்தா மன்பலதே வனுக்கே.
தேவர்முது வோன்ஞாளி வரன்சதா னந்தன்
றிசைமுகன்மா ஹங்திவங்தோன் ரூதாவி தாதா
மேவுமென்க ஞேன்வேதன் பரமேட்டி குரவன்
விரிஞ்சனிரை ணியிகெற்ப னயனன்ன மூர்தி
தாலில்படைப் போன்விதிமன் பொதுத்தந்தை குதன்

* சம்புகம்மங் தணன்கமல யோனிபிதாப் பகவன்
பூவிருங்கோ னனக்கொடியோன் கலைமகண்ம ஞேளன்
போதனிறை சதன்பிதா மகன்பிரமன் பெயரே. (க3)

பெயர்பெறுபொன் பொறிவிமலை மாவாக்க மிளையாள்
பெருக்திருப்பு மான்சலாசை கமலையரிப் பிரியை
பயவுததி மகள்விந்தை யின்திரைதாக் கணங்கு
பதுமைசி தேவிசெய்யான் செல்வியிலக் குமிபேர்
நயவாணி பாரதிபா மகள்வாக்கி கலைமான்
ஞானிபுரா தனியுலக மாதாவெண் கமலை

† சயபனுவ வாள்பூர வாகனிகா யதா
‡ சாவித்தி ரியிசைமான் பிராம்கா மானே. (க4)

‡ வேட்டால் ஜைம்பதுஞ் (பி-ம்) ‡ கொற்றிபெருக் (பி-ம்)
¶ சூரி (பி-ம்) * சம்பிரையங் (பி-ம்) † சயபனுவ (பி-ம்)
‡ சொற்சாவித்திரி (பி-ம்)

மானதன்வே ஸிரதிகன்ப னுருவிலிம ஞேய
மாரன்மது சகன்சம்ப ராரிதென்றற் றேரோன்
வேளிலான் மதனழகன் மோகன்வில்லி மால்சேய
மீன்கொடியோன்மதிக்குடையோன் பெண்படையோ
ஆனமேனே சன்கருப்ப னங்கசன்கங் தற்பன் [ன்வசங்தன்
அனங்கன்பு மகன்சேய்சித் தசன்பஞ்ச பாணன்
‡ கானிறைபு வாளிகளிப் பரியனிருட் களிற்றேன்
கடன்முரசன் காமன்மேனே பவன்யதனன் பேரே.
மதத்தசர வயிரியரி மருத்துவன்கோ கிகன்மால்
வச்சரதரன் புருசுதன் போகிமுகி ஹர்தி
சதக்கிருது புரந்தரன்வா கவன்மகவான் புலவன் [தன்
சக்கரன்பொன் னகர்க்கிலையா யிரங்கணன் வேங்
னதுச்ச பன்கோ பதிகாரி வேள்விமன்னன் கரியோ
னமரங்கோன் சசிகேள்வன் மருதநிலத் ததிபன்
கதிப்புரோ கிதங்பாக சாதனன்வ லாரி
காமனயி ராபதனுச் சிரவாவுக் கிறையே. (க5)

¶ இறையாகண் டலன்சம்ப ராரிபஞ்ச நிதியோன்
இந்திரன்ச நாசிதே வேந்தரன்முப்பா னெண்பேர்
அறைச்சிபு லோமிலைசைக் தாயிங்தி ராணி
யயிராணி பேராகு மரம்பைதிலோத் தமையோ
உறவிசிமே னகைச்சியும் பஞ்சவே கையராம்
உயர்தருச்சக் குடன்பதுமஞ் சரபிசித்தா மணியுங்
குறைவிலைந் து நிதிமகவா னேவல்கேட்பதுவாங் [ரே.
கொண்டவின்னாட்டிறைகொடிதானிடியெனப்பேசவ
சவற்க ரும்பர் விபுதருயர் நிலையர்வரர் வானேர்
சரமரர் கடவுளர்புத் தேளிரையர் மெய்யர்
தவத்தரண்ட ரமுதர் விண்னேருர் மேலோரா தித்தர்
தானவர்பண் னவர்பகவ ரதிதிசதர் தீர்த்தர்
அவிப்புலவர் புங்கவர்பப்பட் டாரகரி லேகர்
ஆத்தரிமை யோரவுணை ரியர்தேவர் முப்பா
னவக்கடவுள் இயவுந்புத்தேள் சூணன்கு தேவு
ஙல்லதெய்வா் தேவதமெட் டெண்பர்பொதுப் பேரே.
பொதுநாமங் தெய்வமின்னார் தமக்கணங்குஞ் சூரும்
துதேளிர் பெண்கள்பெய ராமகளி ராகு

* முதியன்கெட வணங்குதவ்வை கலதிசி கேடி
முகடிகொடித் துவசிர வாகிசேட் டையின்பேர்
மதிதழனி துளிவிமலை திரிபதகை கங்கை
வரங்திதி பலதிமாங்க கினிபசீ ரதிவா
னதிசனுவி யுங்திசிந்து தீர்த்திகைசீர் மடங்கை
நளினிசகத் திரமுகுதய் தாக்கியா பகையே (க6)
பகுமக்கர் தயித்தியர்தண் டாரவுண ரசரர்
பண்ணவர்மாற் றூங்கிருதர் திதிமைந்தர் யாதர்
தகுவர்சிசி சரர்பிசிதா சனர்வக்கர தங்தர்
தானவரி ராக்கதர்மெய் காப்போர் கார்வண்ணர்
மிகுடங்க டாமிராக்டி கதரசரர் பொதுப்பேர்
விஞ்சையர்கோ சரர்சேடி யோருடன் சேணியருக்
கனவித்தி யாதர்பேர் கந்திருவர் யாமோர்
காந்திருவர் கிம்புருடர் கின்றாம் பாரே. (க7)
பாரிடஞ்சா தகஞ்சாதங் கிருத்திமை கடளி
பலிகவரும் குறளாறும் பூதப்பே ராகும்
குரலைக கணமன்னை கூளிவெறி பாசஞ்
சோகுமயல் கடியழன்பி ரேதம் வேதாளஞ்
சாரினங்கள் கழுதுகுண பாசிவங் குணபஞ்
சாவுநிசி சரம்வெள்லை யீமசம் பசாச
கூருமருள் வியந்தரம்வெங் கால்கிரகஞ் சங்கை
குணங்குபினை மறிவிலிமுப் பாலென்றும் பேயே.

‡ கானுறுபு (பி-ம்) ¶ இறைச்சய் தன்றந்தை சம்ப(வி-ம்)
* முதுசேட்டை சிறப்பில்லாள் கலதி கேடி
முகடிகெட வணங்குதவ்வை கேட்டைத்திரு முத்தாள்
மதியேக வேணிகாக்கைக் கொடியாள் கமுகை
வாகனி முதேவிபேர் திரிபதகை கங்கை
சதிவிமலை பக்கதி மந்தாகினி தீபவதி
சனுவி நதிசகத்திரமுகி தீர்த்திகையா பகையே (பி-ம்)
† கதரவுணர் (பி-ம்)

பானுவழி வங்கியெரி தழுவ்களால் தபனன்
பாவகனங் காரகன் ரீ வசத்தும கேது
தீனிசிடர் தகனனானல் ஞகிழித்தர பானு
சிகிதேயு வாரலரி சோதிதென்கீழ்த் திசையோன்
ஆனதனாஞ் செயன்சபலன் சுசிசாத வேதா
வழனம்வன்னி பூரிகனல் பகவன்வா யுசகன்
ஊனெனமுாக் கொல்யிச மூர்தியுதா சனனே
புதிரனெனருப் பக்கினிநாற் பானென்றுயக் காட்டே.

காட்டழுவ்கா வகந்தாவ மாகும்பா வகன்றீக்
கடவளாங் கடையனலுத் தரமடங்கல் வடவை
மூட்டுவத் வாக்கினியூ மூத்தியா மலையார்
மூன்சுதைசு வாகாவாஞ் சுவலைதீ கடையாம்
ஆட்டுபொறி புலிங்கமா முற்கைதீக் கொள்ளி
யரணினெலு தீக்கடைகோல் புகைகுய்வு வெடிகுய்
பூட்டிதா ஸிப்பாவி நறைதூம மொன்பான்
புகையுறையொட் உறைநிரா லம்பனமுன் றரிதே.

பெனிடிக்ட் டி ஸ்பெனேஸா

[471-வது பக்கத் தொடர்ச்சி]

3. சித்தாந்தங்கள்

கைவல்லியம்.

புலச்சீர்மையும் மனவமைதியும் சிர்மல அறிவும்பூரண அநுபவமும் நிரம்பி, உள்ளமுவந்து கருமமியற்றிவரும் தீரனே ஞானினைவும், சித்தியமாயும் நின்மலமாயும் நிஷ்களங்கமாயும் சிராமயமாயும் நிறைவாயும் எல்லாம் வைத்திருந்த தாரகமாயும் போதமாயும் சஞ்சல ரகிதமாயும் நிர்த்தொந்தமாயும் ஆனந்தமயமாயும் மனவாக்குக்களுக் கெட்டாச் சித்துருவாயும் ஏகமாயும் உள்ளது கடவுள் அல்லது மூலவஸ்து எனவும், மேற் சொல்லியிருக்கின்றேம். பாசங்களை வென்று, அகங்கார மமகாரங்களற்று, உலகாதிகளின் பந்தத்தி னின்று விடுபெற்ற ஞானி அம் மூலப்பொருளைய டைந்து சதானந்தத்தில் மூழ்கித்தினப்பான்; கடவுளைப்போல் நிரந்தரனுப் பித்தியனுப் விளங்குவான். இதுவே கைவல்லிய மென்பது (Beatitudo)-சிரதி சய வின்பம்-அந்தமில்லத ஆனந்தம்-வீதி பேறு (Blessedness) எனப்படுவது. இது புனிதமாகியவோர் அறந்தங்கியவாழ்க்கையின் பரிசு(reward) அல்லது பலன்று; ஆனால், அங்கிலையே தூரிய வாழ்க்கையாவது. ஆசாபாசங்களையடக்கி ஆள்வதினின்றுவிடுபேறு பெற்று இன்புறவதன்று; ஆனால், பேரானந்தத்தில் மூழ்கி அகம் பூரிப்பதால் ஆசாபாசங்களைக் கட்டியடக்கத் தீர்மானித்துக் கடைசியில் ஜயிக்கின்றேம். “சயத்வத்தை அறிந்த, முழுமுதற் பொருள் தன்னுள் அந்தர்பாமியாயிருந்து இயக்குவதை உணர்ந்த ஆன்மா வீண் மாநூராஜ்பங்களை நிருமிப்பதிலும், நிஷ்பிரயோஜனங்க் கோட்களைப்பின்னுவதிலுமே காலம்போக்காது, மெப்பநெறிபற்றி, சத்கர்மங்களிலீடுபட்டுச் செய்தலே முழுமுதற் கடமையெனக் கருதி, ஏகதியானத்துடனும், அஞ்சாத நெஞ்சத்துடனும் தளராலுக்கத்துடனும் செய்துவரும். சீலீர் ஏற்றுச் செய்யுக் கருமங்களைல்லாம் பிறர்நலத்திற்காகவே செய்யப்படுவனபோலும். சத்தைப்பற்றிச் சதாகாலமும் தியானிக்கும் ஆன்மா அச்சத்தாக மாறிவிடும். உயரிய ஆன்மா பரம்பொருளில் ஒன்றி மறைந்துவிடுவதாக மேற்சொல்லியவற்றிலிருந்து முடிக்கக் கூடாது. அகராதியின் பக்கங்களை நிரப்பிசிற்கும் சொற்கள் உயர்ந்த காவியங்களில் எவ்வாறு சிறந்து பொலிவற்று விளங்குகின்றனவோ, சொற்களின் வீரியம் எவ்வாறு பெரும் பிரசங்கங்களின் வீரமொழியில் விளங்குகின்றதோ, அவ்வாறே அச்சீரியர்கள் உலகாதிகளுக்கு மேலுயர்ந்து, நித்தியார்களாய்ப் பிரகாசிக்கின்றனர்.

“சத் அறிவு அல்லது ஈச்வராஞ்சம் நிரம்பிய புண்ணியபுருஷன் பயம் பச்சாதாபம் ஆவல்களால்

பிடிக்கப்படான். அசைபாப் பாறைகள்மீது வெசு உக்கிரத்துடன் பேரலைகள் மோதி யடிக்கவே எவ்வாறு உக்கிரங் குறைந்து அவ்வலைகள் சிதறப்பட்டு மீனுகின்றனவோ, அவ்வாறே துக்கமும் வலியும் வருத் தமும் இன்னு மிவைபோன்ற ஏனைய பிரேமை ஞம் மூம்முரித்து எழுந்து அஞ்சாவீரம் படைத்த ஞானியைக் கடுவிசையுடன் தாக்கித் தாமாகவே வலிமை யற்று அடங்குகின்றன. அலைகள் திரும்பிப்போனபின் வின்னில் பிரகாசிக்கும் கதிரவனை அப்பாறைகள் பழையபடி நோக்குதல்போல், அக் கொடும் பிரேமைகள் அடங்கியவுடன் ஞானியானவன் புன்சிரிப்புற்று மீண்டும் கடவுள்திபானத்தில் ஆழ்கின்றன. துக்கித் தற்காவது, களித்தற்காவது ஞானி இருந்துவருவதி ல்லை; ஆனால், உலகாதிகளின் தன்மைகளையும் போக்குக்களையும் சாந்தத்துடனும் தைரியத்துடனும் உற்றுப்பார்த்து வருவான்”

“சத்தை அறிதலே நிதயத்வமாகும். நான் என்ற அகப்பற்றை ஒழிக்கவே, அவ்விரு ஊறிப் பெருகும். உலகைத் தன்னிலும், தன்னை உலகிலும் காண்பதே பந்தவிமோசனத்திற்கான உபாயம். அகண்டிதமாய் நிர்த்தொந்தமாய் விளங்குதலே அழியாகிலை என்பது.”

அறவாழ்க்கையின் ஆரம்பம். குணைதிசயம் வளர்ச்சி முதலானவைகளைப்பற்றிய இவருடைய கொள்கை களிற் சிலவற்றை இனி அறிவிப்போம்.

நன்மையைப்பவகளையும், வாணுளைச் சலபமாகச் செலுத்தற்கு அநுகூலமானவைகளையும், வாழ்க்கை மாண்பை நிலைக்கச்செப்பயக்கூடியவைகளையும் தேடிப் பெற்று அனுபவித்தல் விவேக வழியாகும்.

சயகுணத்தை பொட்டி பொழுகுதலே அறம் என்பதினின்றும், நீடித்தவாழ்வை வாழ விரும்பி அகப்போக்கை யறுசரித்து இன்புறவே ஒவ்வொருவனும் பெருமுயற்சி செய்கிறு என்பதினின்றும் நாம் கவனித்தறியவேண்டிய விஷயங்களாவன:—சுக வாழ்க்கையை ஸ்திரப்புத்தும்பொருட்டுப் பெரிதும் முயற்சித்தலே அறம்; உள்ளக்கருத்து, அதாவது நீடித்து நிலைத்த வாழ்க்கை கைகூடிவரப்பெறவோம் என்ற நம்பிக்கையினின் றண்டாகும் உணர்ச்சியே இன்பம்: அதினிமித்தமேதான் அறவாழ்க்கை விரும்பிச் செலுத்தப்படவேண்டும்; அதைவிட மிக்க உபயோகமுள்ள, அல்லது அதற்கும் மேலான சாதனம், யாதொன்றுமில்லை: தற்கொலை செய்து மரிப்பவர்கள் மனத்தின்மையற்றவர்கள்; தன் இயற்கைக்கு முரணை புறவிஷயாதிகளால் எதிர்த்துக் கலக்கி யடக்கப்படும் பேதைகள்—என்பனவாம்.

ஜெட்டி யஸ் ஸீஸர்

[ஓர் ஷேக்ஸ்பியர் நாடகம்]

[488-வது பக்கத் தொடர்ச்சி]

அங்கம் 4. கலம் 1.

இடம்:—உரோமாபுரி, ஆண்டனியின் மனையின் கண் ஹர் அறை. ஆண்டனியும் ஆக்டேவியஸ் ஸீஸரும் லெபிடியஸ்ஸாம் ஹர் மேசையண்டை உட்கார்ந் திருக்கின்றனர்.

ஆண்டனி:—இவர்கள் இத்தனைபேர் இறக்கவேண்டு மன்றே; அவர்களுடைய பெயர்களுக்கெதிரே குறியிட்டாய்விட்டது. (1)

ஆக்டேவியஸ்:—உன் சகோதரனும் சாகவேண்டும்; சம்மதீமா, லெபிடியஸ்? (2)

லெபிடியஸ்:—நான் சம்மதிக்கின்றேன். (3)

ஆக்டேவியஸ்:—அவனையுங் குறித்துக்கொள், ஆண் டனி.

லெபிடியஸ்:—பப்லியஸையும் உயிருடன்விடலாகாது என்ற நிபந்தனையின்மேல்—அவன் உன் தங்கை மகன், மார்க் ஆண்டனி. (4)

ஆண்டனி:—அவன் பிழைக்க வேண்டா. பார், புள்ளி யொன்றினால் அவனை ஒழிக்கின்றேன். (5) நல்லது, லெபிடியஸ், நீ ஸீஸரின் வீட்டிற்குப் போய், மரண சாஸனத்தைக் கொண்டுவா; கொடைகளிற் சில வற்றை எவ்வாறு குறைப்பதென்பதை நிச்சயிப் போம். (6)

லெபிடியஸ்:—நான் வரும்வரையில் இவ்விடத்திலே யே இருப்பாயோ?

ஆண்டனி:—இங்கோவது, நகரச்சபை மண்டபத்தி லாவது.

[லெபிடியஸ் போகின்றான்]

குற்றேவல்மீது ஒட்டவிடுவதற்கே ஏற்றவோர் அற் பச் சிறுமனிதன் இவன். மூன்றுக்கு இவ்வுகைத் தை இட்டக்கால், பங்கிற்கு மூவரில் ஒருவனுய் இவன் கிறப்பு முறைபோ? (7)

ஆக்டேவியஸ்:—அன்னவனைன்றே என்னி நீ, கரிய நம் தண்டனைச் சீட்டில் கொலைக்குறியிட்டொழித் தற்குரியார் யாவரென்று தேர்வுதில் அவன் குரலி ஜீக் கொண்டனை. (8)

ஆண்டனி:—ஆக்டேவியஸ், நின்னினும் அதிகாரள் கண்டுளையான். வசையுடைச் சில பொதிகளை நீ ந்கி நாம் ஆறுமாறு, இந்தப் பெருமைகளை இம்ம னிதன்மீது வைக்கின்றோமாயினும், கழுதை யொன்று பொன்னைச் சமப்பதுபோன்றே இவனும் அவைகளைச் சுமக்கலாவான். நாம் குறித்த நெறி வழி நடத்தியும் தூரத்தியும் இக்கருமத்தில் மறுகி னியர்த்தற் குரியானவன். நமது நிதியினை நாம் வேண்டுமிடத்திற்குக் கொண்டது சேர்த்தபின், பொதியொாம் இறக்கிக்கொண்டு, வெறுங்கழுதையைப் போன்றே காதுகளை நெளித்துக் குலக்கிப் புறம் போக்கில் மேய்வதற்கு அவனை அனுப்பின்று வோம் (9)

ஆக்டேவியஸ்:—உன் சித்தம்போல் செய்யலாம் நீ; எனினும், சோதனைகளில் தேர்ந்துநிற்கும் ஆற்றலுடைய போர்வீரன் அவன் (10).

இதன்மேல் நிகழ்வதை இங்காடகத்தின் இரண்டாம் பாகம் என்னலாம். ஸீஸர் இனிக் களத்திலில்லை. அவனைக் கொன்ற பழிகாரர் ஒருபுறம். அப்பழியைத்தீர்க்கிண்றே என்று புறப்பட்டவர் மறுபுறம். ஸீஸர் முழுமூர்க்கனுயிருப்பதால் அவனைக்கொன்று ஜனங்களை அவன் கொடுமையினின்று காக்கின்றோம் என்னக் கங்கணங் கட்டிக்கொண்டு புறப்பட்டவர்போல் ப்ருட்டஸ் முதலியவர் விவகரித்தனர்.

இவர், ஸீஸரைக்கொன்று அப்பதவியைத் தாம் கைப்பற்றுத்தே அவாவிய வஞ்சகக் கள்வரென்றும், ஸீஸரை இவர் கொன்றபழியைத் தான் தீர்ப்பதாகவும் ஆண்டனிவளம்பி விவகரிக்கத் தலைப்பட்டான். பார்க்குமிடத்து இறுதியில் இவ்விரு திறத்தோரில் ஒருவருக்கும் உள்ள தூய்மையில்லை. “அவன்கெட்டான் சண்டாளன் நான்செய்யும் பாதகத்தைப்பார்” என்று ஒருவரையொருவர் விஞ்சமுயல் வது போலிருக்கின்றதிது. பழிவாங்கும் கட்சியினராய்ச் சேர்ந்த, ஆண்டனியும் ஆக்டேவியஸ்ஸரும் லெபிடியஸாம் இந்தக்களத்தில் பேசிக்கொள்கின்ற வகையிலிருங்கே இவர்களும் எத்துணை பழிகாரர்களைப்பது தெரியவரும்.

(1) இக்களம் திறப்பதற்கு முன்னரே இவர் பேசிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்துரைத்தது இது. முதலில், ஸீஸரைக் கொன்றதற்குக் காரணமாயிருக்கவர் என்ற குற்றமேற்றி எவ்வெவரைத் தாம் கொன்றிருக்கிக் கொண்டுமென்பதை இம்மூரும் தீர்மானங்கு செய்கின்றனர். அவர்களுடைய பெயரையெல்லாம் ஒரு பட்டியில் எழுதி, மூன்று பேரும் ஆலோசனைசெய்து இவ்விவரைக் கொல்வதென்று அவரவர் பெயரிற்கு நேரே குறியிடுகின்றனர்.

(2), (3) அவ்வாறு குறியிடவேண்டியவர்களில் ஒருவன் லெபிடியஸின் ஸகோதரன். அதற்கும் சம்மதம் என்கின்றன லெபிடியஸ்.

(4) முதலில் சம்மதம் என்ற லெபிடியஸ், ஆண்டனியின் மருகனுகிய பப்லியஸை உயிர்வாங்குவதற்கு ஆண்டனியின் சம்மதிப்பானாலும் தானும் தன் சகோதரன் சாவிற்குச் சம்மதிப்பதாக ஹர் நிபந்தனை வைக்கின்றான்.

(5) இவ்வளவுதானு, என் மருகன் சாவுதில் எனக்குச் சந்தேஹும் இரக்கமில்லை, என்று அவன் பெரித் தெரிகிற கொலைக்குறுப் புள்ளியைப் போடுகின்றான். தங்கள் ஆக்கத்திற்கெதிர் பிறருயிரைத் துரும்பாவும் மதிக்காத பாவியர் இவர்களும் வீரரென அழைக்கப்படுகின்றனர்.

(6) ஸீஸர் விட்டுச்சென்ற பொருளை இவர்கள் பகிர்ந்து கொள்ள நினைக்கின்றார்களாதவின், அவன் மரணசாளன் த்தைக் கைப்பற்றி, அங்கு எழுதிவைத்திருக்கின்ற கொடைகளைத் தவிர்ப்பதற்கு வழிதேடுகின்றனர்.

(7) ப்ரூட்டஸ் திறத்தை வென்றழி த்தபின் உலகத்தைக் கைப்பற்றிக் கொள்வோம். பின் அதனை மூன்று பாகமாக்கி ஒன்றினை இந்த அற்பச் சிறு மனிதன் லெபிடியஸிற்குக் கொடுத்து விடுவதா—என்பது பொருள். ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்ற ஆசையே யன்ற ஸீஸரின் பழியைத் தீர்க்கவேண்டும் என்னும் தூயநோக்கம் சிறிது மில்லை என்பது தெரிகின்றது.

(8) கரியதண்டனை = கொடிய தண்டனை. குரவினைக் கொண்டனை—அவன் அபிப்பிராயத்தையும் அனுமதியையும் பெற்றார்.

(9) அரசியல்கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழில் ஒருவர் பால் ஒருவர்வைத்த மதிப்பும், அவர்தம் நோக்கமும் இன்னதே. காரியம் ஆகும்வரையில் கழுதையையும் காலைப்படிடிக்

ஆண்டனி:— அன்னதீகான் என்குதிரையும் ஆக்டேவியஸ். அதுபற்றியானதற்குத் தீரியமைத்துத் தருகின்றேன். பொருத்தற்கும் சுழல்தற்கும் நிற்றற்கும் நேரே பாய்ந்தோடற்கும் மான் கற்பிக்கின்ற வோர் சந்து அது. அதன் உடலசைவு என்ற உணர்வினு லாஸ்பெறுகின்றது. ஒருவகையில் லெபிடியஸ்ம் அப்படியேதான். கற்பித்துப் பழக்கி முன் னே சென்று ஏவ்பெற வேண்டியவன் அவன். மலட்டுணர்வுப் பயல்; (11) இழித்தை எச் சில்களையும் போலிகளையும் புசித்து வாழ்வன். கவையறமற்றவர்கள் வழங்கி யொழித்தவைகளே இவனுக்கு முறையெனத் துவக்குகின்றன (12) ஓர் உடையைப்பெற பொருள் என்றும் பரிசல்லது அவனைப்பற்றி யொன்றும் பேசவேண்டா. இனி, ஆக்டேவியஸ், பெரிய செய்திகளை நான் பேசக்கேள்ள—ப்ரூ—ஸ்லைம் காஸ்லையஸ்ம் சேனைகள் சேர்க்கின்றன: நேராக நாமவரை முற்படமுனைதல்வேண்டும்: ஆதலின், நமது உறவினைத்திரட்டி, நட்பினர்களை உறதிசெய்து, செல்லுமளவு நம் சிறந்த சாதனங்களைச் செலுத்திக்கொள்ள வேண்டும். இங்கு னே சென்று நாம் கரந்துவருமிடர்களைக் காப்பது வும் வெளிப்படு விபத்துக்களுக்கு எதிர்விளம்பு வதுவும் (13) தக்கபடி இயல்வ தெங்கனமென்பதுபற்றி மந்திரம்குழுமோம். (14)

ஆக்டேவியஸ்:— அவ்வாறே செய்வோம். பகவர்ப்பலரால் நெருக்குண்ட நாம் அனைத்தையும் இழப்பதோ ஈட்டுவேலீதோன்னுடோர் அரியனிலையில் இருக்கின்றோம். நயப்புற நகுகின்றுரிம் சிலர் குறும்புகள் ஒருக்காடி தமிழத்தில் கொண்டுளாமென அஞ்சிகின்றேன். (15)

கும்பஷி வழங்கும் பழமொழி இத்திறத்தில் சிறிதும் வழுவாமல் நடைபெறுகின்றது. வகையுடை.....வைக்கின்றேம் = நாம் இப்பொழுது சிலரைக் கொல்லப்போகின்றேமாதலீன், அப்பழியை ஸெபிடியஸ்மீது சமத்துவதற்குத்தான் அவனை நான் யோசனை கேட்டேனேயொழிய வேறன்று—என்பது பொருள். நிதி = அரசியல்அதிகாரமுதலிய இலாபங்கள்.

(10) ஆக்டேவியஸ், ஆண்டனியையவிட வயதிற் சிறியவன். ஆண்டனியைப்போல் அரசியல் முறைகளில் பழுத்து முதிர்க்க அனுபவம் இல்லாமையால், இவாஞ்சனைக்கு இவனுள்ளம் சிறிது கூச்சிகள்றது.

(11) ஆற்றல் இருந்தாலும் என்? இந்த லெபிடியஸ் தானாக ஒன்றும் இயற்றவல்ல திறமையுடையவன்வள்ளன். என் குதிரியைப்போல் நான் நடத்திவைக்கும்படியே காரியங்கள் செய்வதற்கே உரியன். மற்றவர்கள் செய்வதைப் பார்த்து அப்படியே தானும் செய்யப்படுகின்றவனே யல்லாமல், தானாக ஒன்றையும் செய்யும் சிந்தனை இவனுக்கில்லை—என்பது பொருள். மலட்டுணர்வு = உயரிய காரியங்கள் பிறக்கும்படி தூண்டின்ற உணர்வு இன்மை.

(12) இழித்தை... துவக்குகின்றன. எச்சில் = மற்றவர்களைக் கழித்தவை. போலி = மற்றவர் செய்வது போல் செய்துவரல். தானாக ஒன்றும் துவக்கும் குணம் இவனுக்கில்லை. மற்றவர்கள் செய்துசெய்து இதனில் இனிச் கவையில்லை என்று எவ்வகைக் கழித்துவிடுகின்றார்களோ, அவைகளையே இவன் புதுமைபாராட்டித் தான் செய்யத் துவக்குகின்றார்கள்.

(13) எதிர்வினம்புவது = விபத்துக்களைத் தடுப்பது.

(14) மந்திரம்குழுதல் = ஆலோசனை செய்தல்.

(15) நட்புடையவர் போல் நம்முடன் உறவு காட்டுகின்றவர்களிற் பலர் நெஞ்சத்தில் வாஞ்சனை அதிகம் உடையவர்கள் என்று அஞ்சிகின்றேன்—என்பது பொருள்.

களம் 1, முற்றிற்று.

கம்பராமாயணம்

ஆரணிய காண்டம்—6. கரன் வதைப் படலம்.

[495-வது பக்கத் தொடர்ச்சி]

இடையே ஞம்பேய ரேற்ற தாகுமே.

பண்டைநாள் இராகவன் பாணிவில்லான்டையுண்ட தனைத்தன் மனத்தில் உன்னியுன்னி, இராவனன் இழைத்த தீவைபோல் களத்தினுள் தோன்றிய ஆக்கொடுமெனக் கூனி துவக்கியகருமத்தை, மேலைநாள் உயிரொடும் பிறந்துதான் விளைகாலமோர்ந்து உடனுறைகடியநோயினை சூர்ப்பண்ணக இன்று நடத்திவைக்கத் தலைப்படுகின்றனள்.

மோகத்தால் மூக்கிழந்த இந்தச்சமூக்கி, “காற்றினி நும் கனவினிலும் கடியாளைக் கொடியாளை உங்கள் கூற்றுவளை இப்பொழுதே கொணர்கின்றேன்” என்று சலஞ்சாதிக்க விரைந்துசென்ற கரனுக்குமுன், சொரிந்த சோரியாய்விளித்தமேகமென விழுந்து வெந்தீயி னால் புழுங்குநாகமெனப்புரண் டோலமிடுதலும் அவ்வடலரக்கள், “நின்னை இப்படிச்செய்து போனவர்யார்” என வினவுமாவில்,

இநுவர் மானிடர் தாபத ரேந்திய

வரிவில் வாட்கையர் மன்மதன் மேனியர்

தரும நீர் தயரதன் காதலர்

செருவி னேரு நிருதரைத் தேவோர்

[இரண்டுமனிதர், தவவேடம் பூண்டவர், கட்டமைந்த வில்லும் வாரும் எந்திய கைகளையுடையவர், மன்மதன் போன்றவழிவுடையவர், தருமகுணமுடையவர், தயரதன் புத்திரர், போரில்திரப்படும் அரக்கர்களைத் தேடிவங்கிருப்பவர்]

ஒன்று நோக்கல ருங்வலி யோங்கற

னின்று நோக்கி நிறுத்து நினைப்பினர்

வென்றி வேற்கை நிருதரை வேரறக்

கொன்று நீக்குது மென்றுணர் கொள்கையார்

[உன்வலிமையை ஒரு பொருளாக மதிக்கின்றார். சிறந்த அறத்தினை நன்கு ஆராய்ந்து நிலைசிறுத்தும் கருத்தினர். வெற்றிவாய்ந்த வேலையேந்திய அரக்கரை அடியோடு கொன்றிருப்போம் என்று நிச்சயித்த கொள்கை டிடையவர்]

மண்ணி னேக்கரு வானினின் மற்றினி

லெண்ணி னேக்குறின் யாவர்க்கு நோக்கலாப் பெண்ணி னேக்குடை யாளொரு பேததயென் கண்ணி னேக்கி யுரைப்பருங் காட்சியாள்

[குமியில், பார்ப்பதற்கரிய வானில், பாதாளத்தில், மனதில், தேடினாலும் ஒருவருக்கும்காண இயலாத பெண்ணமேயோடுகிழிப்போம் என்று நிச்சயித்த கொள்கை டிடையவர்]

கண்டு நோக்கருங் காரிகை யாடனைக்

கொண்டு பொவ விங்கையர் கோக்கெனு

விண்டு மேல்விழுங் தேனை வெகுண்டவர்

தூண்ட மாக்கினர் மூக்கெனச் சொல்லினார்

[காண்றகரிய இவ்வழியை பெண்ணைப்பார்த்து, இவளை இலங்கை யரசனுகியை இராவணனுக்குக்கொடுக்க எடுத்துக்கொண்டு விரைந்து முயன்றனன்னை அம்மனிதர் கோபித்து மூக்கைத்துச்சொல்ல முடியாததோற் ற முடையவள்]

தூண்டு நோக்கருங் காரிகை யாடனைக்

கொண்டு பொவ விங்கையர் கோக்கெனு

விண்டு மேல்விழுங் தேனை வெகுண்டவர்

தூண்ட மாக்கினர் மூக்கெனச் சொல்லினார் [காண்றகரிய இவ்வழியை பெண்ணைப்பார்த்து, இவளை இலங்கை யரசனுகியை இராவணனுக்குக்கொடுக்க எடுத்துக்கொண்டு விரைந்து முயன்றனன்னை அம்மனிதர் கோபித்து மூக்கைத்துச்சொல்ல முடியாததோற் ற முடையவள்]

நாடகவிரவுடன் நன்கு நடக்கின்ற இவ்வாசகத்

தின் அம்மதி கம்பருடைய நூலின்கண் அருமை

யன்றேனும் வருமிடந்தோறும் விழைந் துவத்தற்குரிய

தே. தனக்குவேணுமீடுத்துக் கம்பர், முதனுலை எத்

தூரம் தழுவிப் பின்பற்ற உடன்பட்டுகின்ற ரூபரென்பதை

இச்செவுஷயில் நன்கு காணலாம். வான் மீகி முனிவர் இந்தச் செய்தியைப் பின்வருமாறு வகுத்திருக்கின்றனர்:—

“பெளவனமான மிக அழகிய உருவமுள்ளவர்களாய், தாமரைபோல விசாலமான கணக்களையுடையவர்களாய், மரவிரியும் மான்தோலும்டுத்து, பழங்களையும் கிழங்குகளையும் புச்சத்து, வெகுபரிசுத்தர்களாய், ஜம்புலன்களையும் மடக்கிக் தருமத்தை நடத்தும் தபசிகளாய், கந்தர்வமன்னவருக்கு ஒப்பானவர்களாய், இராஜலக்ஷணங்கள் அமைந்த தசரதருடைய குமாரர்களான இராமலக்ஷ்மணர்களை இரண்டு கோதரர்கள் இப்பொழுது இக்காட்டில் வந்திருக்கிறார்கள். அவர்கள் தேவர்களோ அல்லது மனிதர்களோ என்பதை அறியேன். எல்லாவிதலக்ஷணமுமைமானது எல்லாவித நகைகளும் பூண்டிருக்கும் ஒரு அழகான சிறபெண் அவர்களுடன் இருக்கிறார். அந்தப் பெண்ணின் நிமித்தம் அவர்களால் நான் அநாதையாய் நெறிநிக்கியலையும் ஒரு பெண்போல அவமானம் அடைந்தேன். தீயதெரியில் ஒழுகும் அந்தப் பெண்ணையும் அவர்களையும் சண்டையிற்கொன்று அவர்களுடைய இரத்தத்தை நான் நூற்றுமையுடன் குடிக்கியும்புகிறேன். இதுதான் என்முதல்கோரிக்கை. அண்ணு, நீதான் இதை நிறைவேற்றிவைக்க வேண்டும்; அம்மூவர்களுடைய இரத்தத்தையும் சண்டையில் நான் குடிக்கவேண்டும்”

இதனில் இவர்களுடுதிக்கவேண்டியவிரதமொழி தவிர மற்றவைகளைக் கம்பர்ஏற்றுக்கொண்டனர். சலங்கொண்டுபோனாலே நும் இராமலக்குமணர்தம் அழகுபொருமைதருமம் அளையமேன்மைகளை அவர் இருநால்வரிலும் பாராட்டாமல மையை இயலவில்லை. இதனில் இவ்வரக்கி, “நாசம்வந் துற்றாலை நல்லதோர் பகைபைப் பெற்றேன்” என்று பெருமதங்கொண்ட இராவணர்குத்தான் தங்கைபை என்பதைத் தெரியக்காட்டினார். தன் மூக்கற்றவராற்றை விளம்புவதில் சிறிதுபேதம்உள்ளது. சீதையின் அழகைப்புகழிந்தவள் ஒழுக்கத்தைமறுத்ததே வென்ன விளங்காததுடன், அந்தப்பெண்ணின் நிமித்தம் இவர் அநாதையாயது எங்கனமென்பதை எடுத்தியம்புவதின் றியே வடமொழியிற் பலபடி குழம்பினார். எனினும், தென்மொழியில் அவர் இயம்பப்படுகுஞ்சு பொய்யுங் தெளிவடைந்தது. இராவணனுக்குக் கொண்டுபோய் அக்கட்டழகியைக் கொடுப்பதற் கெடுக்கப் புக்கதால் போக்கினர் வீரர் தன் மூக்கை யென்று புனைந்துகூறினார். வான் மீதத்தின்படி, இராவணன்பால் கூறும்பொழுதே இந்தப்பொய்க்காரணம் இவர்வாயில் உருப்பெறலாயிற்று.

கேட்டனன்கரன்; கேடிமுத்தவரைக் காட்டுகவெனக் கடியசிற்றமுடன் எழுந்தனன். அருகிருந்த வீரர்பதினால்குபீர், “தருக இப்பணி எம்வயின்” எனத்தடுத்தலும், கரன்

நன்று சொல்லினிர் நானிச் சிறுர்கண்மேற் சென்று போர்செயிற் ரேவர் சிரிப்பராற் கொன்று சோரி குடித்தவர் கொள்கையை வென்று மீஞுதிர் மெல்லிய லோடென்றான்

[தக்கதே சொன்னீர். நன்றிடுத்தசிறுவர்கள்மீது சென்ற போர் செய்தால் தேவர்கள் சிரிப்பர். ஆகையால் நீங்களே அவர்களைக்கொன்று இரத்தத்தைக் குடித்து அவர் நம்மைக் கொல்வதாகக் கொண்டுள்ளன கொள்கையை வென்று, அந்த மெல்லிய மாதினை எடுத்துக்கொண்டு திரும்பிவாருங்கள், என்றான்]

எழுந்தனர் இவ்வீரமுஹீர; மூக்கொடு நானு மில்லாச் சூர்ப்பணகை அந்தகண் தூதென முன்செல்ல, இராகவன் வைகிடம் நண்ணினார். இராமனே இவர்களைச் சிறுதொழில் செய்துவிட்டான்.

மரங்கள் போனெடு வாளொடு தோள்விழு உரங்களான்டாந் தார்க்குரு வோன்விடுஞ் சரங்க லோடின தைக்க வவர்கடஞ் சிரங்க லோடின தீயவ லோடினாள்

[நீண்ட வாள்களுடன் தம் தோள்கள் மரங்கள்போல் வெட்டுண்டு விழவே, தம் மார்பினால் மோதிப் போர்செய்ய நெருக்கிய அவ்வரக்கர்மீது வலிமைவாய்ந்த இராமன் எய்த அம்புகள் ஓடித்தைக்க, அவர்தலைகள் அறைப்பட்டு ஓடின்; அதுகண்ட கொடியவளாகிய சூர்ப்பணகையும் ஓடலுற்றான்]

ஓடிச்சென்று உற்றது உரைக்கக் கேட்ட கரனும் கணன்று எண்ணில் பல்கோடி அடலர்க்கர் புடைகுழப்போர்க்கோலங்கொண்டுபடைதீரண்டெட்டமுந்து, காடு தன்றி விசம்பு கரந்தென நீடி பெங்கு நிமிர்ந்த நெடுங்கொடி ஒடு மெங்கள் பசியென் ரு வந்தெழுந் தாடு கின்ற வலகையி னடவே

[காடுகள் அடர்க்கெழுந்து ஆகாயத்தை மறைத்தது போல எங்கும் நீண்டு உயர்ந்த பெரியகொடிகள், “எங்கள் பசியெல்லாம் இனி சிங்கவிடும்” என்று களித்தெழுந்தாடுகின்ற பேய்களைப்போல் ஆடு]

புறப்பட்டு,

வந்ததுசேனை வெள்ளம் வள்ளியோன் மருங்கு மாயபந்தமா வினையை மாளப் பற்ற பெற்ற யோர்க்கு முந்தரு நிலை தாகி யுடனுறைந் துயிர்க டம்மை அந்தகற் களிக்கு நோய்போ லரக்கிழுன் னக வம்மா

[மாயையின் தொடர்ச்சியாலாகிய பெரிய கருமங்களை அழிக்குப்படி பற்றற்றன்மையுடையவர்களுக்கும் விலக்கமுடியாத நிலையையுடையதாகி, உடம்புடன்தங்கி உயிரை எமனுக்குக்கொடுக்கின்ற நோயைப்போலச் சூர்ப்பணகை முன்னேசெல்ல அரக்கர் சேனைவள்ளம் வள்ளாகிய இராமனுக்கரு வந்து சேர்ந்தது]

வருவது கரநெடு சேனையென்று உணர்ந்தனர் இப்பால் வீரர். உணர்தலும், முன்னைநாள் பரதன்சேனையைக் கங்கைபின்கரையிற் கண்டவுடன், பகையுடன் வந்தனன் அக்கைகேயிமெந்தன் எனமயங்கிப்பதறிய இலக்குவன்,

கட்டினன் சரிகையுங் கழுலும் பல்கணைப் புட்டிலும் பெறுத்தன்ன் கவசம் பூட்டுமைத் திட்டன னெடுத்தன்ன் வரிவி வேந்தலைத் தொட்டி வணங்கினின் றினைய சொல்லினான் இருமையுமிழந்தவப் பரத னேந்துதோட்ட பருமையுமன்னவன் படைத்த சேனையின் பெருமையுமின்னெடுரு பின்பு வந்தவென் ஒருமையுங் கண்டினி யுவத்தி யள்ளால் எனவேண்டியவாறே, இவ்விடத்தும் அவ் வினையீரன்,

மின்னின்ற சிலையன் வீர கவசத்தன் விசித்த வாளன் பொன்னின்ற வடிம்பின் வாளிப் புட்டிலன் புகையு கெஞ்சன் நின்னின்று காண்டி யான்செய் நிலையென விரும்பி நீரை பின்விடுவேன் நோக்கினன் பொழிய அற்றுன் நோக்கினன் பொழிய அற்றுன்

[பிரகாசிக்கின்ற வில்லையையுடையவனும், வீரகவசத்தையனித்தவனும், கட்டிய உடைவாளையுடையவனும் பொள்விளிம்பமைந்த அப்புறுத்தாணி உடையவனும், கோபத்தீயால் புகைகின்ற மனமுடையவனும் ஆகி, “நீ இவ்விடமேனின்று யான்செய்யும் போரின் நிலைமையைக் காண்பாய்” என்று சொல்லி விருப்பமுடன் நேராக முன்வந்து நின்றதன் தம்பியாகிய இலக்குவளைப் பார்த்து இராமன் மொழியல் உற்றான்]

மொழிந்ததெனி? பரதனெடு செருவேயில்லை, இக்கரனுடன் செருவிற்குத்தானே செல்வனைச் செப்பினால் இராமன். இளையோன்றன் ஆற்றலை அயிர்த்தாலன் நிற்குதலைன். வான்மீகத்தில், காரணம்பாதுஞ்சொல்லாமலே இராமன் கட்டளையிட்டு மறுத்தனன். இலக்குவனும் அதற்கடங்குவது கண்டு, “நாம் சொன்ன படி நமது தம்பி நடத்தினால் இராமன் உவகை எய்தினான். கம்பர் நூலிலோ இராமன், “நிருதர்

ஆவிதானே பறிக்குவென், என்று மாதவர்க்கு முன் நேர்ந்தனென், ஆதலின் அம்மொழி பழுதுறவாகாது” என்றேர் காரணங்கூறிப் போர்க்கீசாலம் பூண்டன ன். கண்டனன் இளையோன், மூத்தோன் மொழியை மறுப்பதற்காற்றலனுயினும், போரின் ஆசைபுந்தி யைப் பிடித்துந்த மீண்டும்,

மீளருஞ் செருவின் விண்ணு

மண்ணுமென் மேல்வந் தாலு

நாஞ்சுலங் தழிபு மென்றீற

நாலுனக் குரைப்ப தென்னே

ஆளியின் றப்பி னுயிவ்

வமரெனக் கருளி னின்றென்

தோளினெத் தின்னு கின்ற

சோம்பினெத் துடைத்தி யென்றேன்

[சிங்கம்போன்ற வலிமையுடையவேனே, மீன்வதந்து அரிய போரில் விண்ணிலிருப்பவரும் மண்ணிலிருப்பவரும் மேல்மேல் எதிர்த்தாலும் அவரைனவரும் ஆயுள்முடிந்து அழிவார் என்று நான் உணக்குச் சொல்லவும் வேண்டுமோ! இந்தப் போரை நீ எனக்குக் கொடுத்துநின்று என் தோள்

களை அரிக்கின்ற சோம்பலைப் போக்குவாய்—என்று கூறி னன்]

எவ்விதியிலும் எந்திலையிலும் காரணம் ஒன்று கூறப்பெறுமாயின் அது கட்டளையின் வேகத்தைப் பலடிக்குறைத்துவிடும். முடவனுக்கீகைக்கத்தடி இன்றியமையாமைபோல், தன்னிலை நிற்கலாற்றுக்கூற நிற்கே காரணம் சார்பாகச்சேரவேண்டில் வருகின்றது. இப்போரைத் தானே புரியவேண்டுமென்று சித்தம் வைத்தான் இராமன். அதனைச் சொல்லி அகற்றி னல் இலக்குவன் வருந்துவான் என்னும் பரிவினல், நிருதரைக் கொல்வன் என்றான் முனிவருக்குக் கொடுத்த வாக்கைக் காரணமாக அமைத்தனன். இயற்றுதற் கர்த்தாவாகாமல் ஏவுதற் கர்த்தா ஆதலும் ஏற்குமே. இதனையுணர்ந்தே இலக்குவன், “அமர்னன்க்கு அருள்” என்று குறிப்பிற்குறினுன். இவ்வுரை வருமென்றஞ்சியோ இராமன், “யானே பறிக்குவன்” எனப்பிரிநிலைகாரம் பொருந்தவைத்தது. முனிவருக்குக் கொடுத்த வாக்கில் இப்பிரிநிலை இருப்பதாகத் தெரியவில்லை. இப்படிப் பெரியமைக்கும் வாய்மைக்கும் இடையே வருதற் கியல்வதாற்றுனே, ஏகாரம் ஓர் இடைச் சொல் என்ன லாயிற்று.

கலாநிலயச் சொல்லுடாட்டம். 4.

இடம்—வலம்

1. இந்திரன் கரம்
5. வஞ்சனை
7. முதலை
8. அரசன் ஆதனம்
10. மாதர் கச்ச
12. முன்வினை
13. வாடு
16. சாந்தம்
17. பிரைச்சங்திரன்
19. ஓர் அரசன்
20. சுற்றதார்
22. மலை
23. கற்பகத்தின்மீது பட [ரும் கொடி]
25. பறவை
26. உபகாரம்
27. கொடுத்து
29. ஆடை
30. விடியற்காலம்

1	2		3	4		5	6
7			8		9		
10		11		12			
			13	14			15
					16		
						17	18
19			20	21			22
		24			25	.	
26				27			28
			29			30	

மேல்—கீழ்

1. ஒருவகைப் பாட்டு
2. ஒரு மரம்
3. கூர்மை
4. சங்திரன்
5. இந்திரன்
6. நாள்
9. வாசனை
11. நாதனம்
14. தங்குதல்
15. சவர்
16. ஆஞ்சனேயன்
17. நுனி
18. புத்திரி
19. ஓர் ஆறு
21. நிறைதல்
24. பயனின்மை
25. புதுக்கேளி
28. களங்கம்

கடைசினாள் :— 1932 வருடம், ஜூலை மாதம், 25 தேதி

பரிசு:—கலாநிலயம், 1928, 1930, 1931, ஆகிய இவ்வருடங்களின் யாதாவது ஒன்றான் ஆப்பெதர் - கில்ட் பைண்ட் புத்தகம் ஒன்று; அல்லது இவ்வருடமேனும் அடுத்த வருடமேனும் ஒரு வருடத்திற்கு நம் பத்திரிகையை இலவசமாய்ப் பேற்றுக்கோள்ளலாம்.

1. இந்தக் கட்டடங்கள் மாதிரியாகவே வேகேரூர் காகிதத்தில் வரைந்துகொண்டு அதனில் விடையை எழுதி யனுப்பவும்.

2. அவ்வாறு அனுப்புபவர், அதனை நாலுணவுக்குக் காலனைத் தபால் தலைகள் (பதினாறு) அனுப்புதல் வேண்டும். இலங்கை வாசிகள் அவ்வூத்த தபால் தலை 25 சதம் அனுப்பலாம். மீஸ்யா தீசத்தவர் எட்டனை பெறுமான போஸ்டல் ஆர்டர்கள் அனுப்புதல் வேண்டும்.

3. பிழைப்பற நேரிய விடைகள் அனுப்பியவர்களுடைய பேர்களை எல்லாம் சீட்டுக் குலுக்கிப் போட்டு யார் பேர் வருகின்றதோ அவர் ஒருவருக்கு மட்டுமே பரிசு அளிக்கப்படும்.

4. இவ்வண்ணம் அவ்வாறுமறை பரிசு பெற்றவர்கள் தமிர, நேரிய விடைகள் ஆறு சொல்லுடாட்டங்

களுக்குத் தோடர்ச்சியாக அனுப்பியிருப்பவர்கள் பெயர்களை யெல்லாம் மற்றுமோர் முறை சீட்டுக் குலுக்கிப் போட்டு அதனில் பெயர் வருகிற ஒரு வருக்கும், மேல் குறித்த வருடங்களின் யாதாவது ஒன்றான் தொகுதி இதழ்கள் பைண்ட் செய்யாமல் பரிசாக அளிக்கப்படும். இதுகாறும் நேரியவிடைகள் தோடர்ச்சியாக அனுப்பியிருப்பவர்களும் இப்பரிசு சிற்கு உரியவராவார்.

5. சொல்லுடாட்டங்களைப் பற்றிய எல்லாவிட யங்களிலும் மாணேஜர் செய்கின்ற தீர்மானமே முடிவானது. இவைகளைப்பற்றிய எவ்விதக் கேள்வியும் எழுதலாகாது.

6. இந்தப் போட்டியில் நம் சந்தாதார்கள் மாத்திரமன்றி ஏனையோரும் கலந்துகொள்ளலாம்.

விடைகளை, மாணேஜர், கலாநிலயம், வேளாளர் வீதி, புரசைபாக்கம், சென்னை, என்றும் விலாசத்திற் கனுப்பவும்.

கலாநிலயச் சோல்லுடாட்டம் நம்பர் 3. விடையும் முடிவும்.

நேரான விடை :—

இடம் - வலம் :— 1. கணபதி ; 4. கழுகு ; 6. கருமம் ; 8. விதை ; 10. புகல் ; 12. கபம் ; 13. சரம் ; 14. பலா ; 15. மதுகரம் ; 17. பகர் ; 18. சிபி ; 19. கரடு ; 20. தகவு ; 22. கண்ணி ; 24. கவு ; 25. கண்ண ; 26. கட ; 27. கைரவம் ; 28. கிழவர்.

மேல் - கீழ் :— 1. கம்பு ; 2. பகல் ; 3. திரு ; 4. கம்பம் ; 5. குவி ; 7. மகரம் ; 9. தையலார் ; 11. கழுது ; 13. சரவி ; 14. பகடு ; 15. மந்தங்கை ; 16. கசிவு ; 17. பரணி ; 19. கண்ணகி ; 21. கவர ; 22. கண் ; 23. வேடர் ; 25. கம் ; 26. கவு.

நேரிய விடை அனுப்பியவர் :— K. A. வின்முக முதலியார், திருப்பத்தூர். A. வினைத்தம்பி, கேய்டல். ஜான் செல்லையா ஜோஸப், சென்னை. V. S. கோவிந்த கிருஷ்ணன், கோமபை. K. திருமலை ஜக்கையா, கோமபை. T. சோமசுந்தரம், யாழ்ப்பாணம். C. M. இராஜேஷ்வரி, சென்னை. V. கோவிந்தசாமி, கணக்கம்பாளையம். S. K. P. முத்துராஜா, காட்டுப்புத்தூர். V. S. இராமசுவாமி கவுடர், கோமபை. V. P. கமலாத முதலியார், சென்னை. R. தியாகராஜன், காயா மொழி. M. குழங்கதவேலுப் பிளை, ஈச்சம்பட்டி. V. நவரத்னம், மவுண்ட வெவி னியா. பி. நா. பழ. நாகப்ப செட்டியார், வேந்தன்பட்டி. K. வேலுப் பிளை, பேராதனை. S. N. இராமசுவாமி ஜயங்கார், சங்கரி தூர்க்கம். C. பழனிக்குமரன், ஆலமரத்துப்பட்டி. முத்து, K. M. M. அருணசலம் செட்டியார், தேவக்கோட்டை. V. மீனுக்கி சந்தரம் ஜயர், பேரூர். V. A. பர்னுண்டோ, கொழும்பு. K. இராஜகோபால், தாவரம். சி. கந்தையா, மன்னர். M. கங்கேக, கெட்டா. V. சரவணமுத்து, மன்னர். A. இராமலிங்கம், கிளாங். S. தில்லையம்பலம், கிளாங். M. N. பிளை, பினாங். S. M. சொக்கவிங்கம், கொழும்பு. C. திருஞான சம்பஞ்தம், உக்கிரன்கோட்டை. A. P. L. வின்முகம் செட்டியார், வேதுப்பட்டி. S. சந்தான கோபால ஜயர், கண்டாச்சிபுரம். S. வெங்கடராமனி, திருச்சி. U. N. இராமசுவாமி நாயுடு, உடுமலைப்பேட்டை. O. E. ஸைத் இஸ்மேல், மாந்தலே. T. R. வெங்கடாசலம் பிளை, சென்னை. பர்சிபேற்றவர் :— A. இராமலிங்கம், கிளாங்.

வர்த்தமானம்

W. V. கோவிந்தசாமி ராஜு :— நம் கலாநிலயத் தில் வெளிவரும் “குன்றுடையானும் மக்களும்” என்னும் கதையின் ஆசிரியராகிய திருவாளர் W. V. கோவிந்தசாமி ராஜு அவர்கள் சென்றமாதம் 10-லே கோவையில் அநாயாஸமாய் மாரடைத்து இறைவன் திருவிட சேர்ந்தார் என்பதைக் கேட்க எம்மைப்போல் இப்பத்திரிகையின் வாசகர்கள் அனைவரும் அருந்துயர் கொண்டு வருந்துவார். உடுமலைப்பேட்டையில் ஒர் ஏழைக்குடியில் ஒரு சிறு உபாத்தியாயருக்குப்புதல்வராய்ப்பிற்கு இவர் தன் முயற்சியானும் கோவை ஜில் லாக் கல்விச் சங்கத்தார் உதவியானும் உபர்தாக் கல்வியிற்கேற்றுத் தொகைக்காக கல்வியிலாகவில் அமர்ந்தனர். கூரிய அறிவினர், தமிழ்மொழிச் செல்வர், கம்பர்பால் கரைகடந்த காதலர், உரைநடை யினிமை வாய்ந்தர், பொறையளைய பெருங்குணங்களுக்கு உறைவிடமானவர். தம்முடைய கல்விக்கொக்க அடக்கமென்னும் அச் சிறந்த அணிகலம் ஒருபோதும் நீங்காத ஒழுக்கத்தினர். கோபம் என்பதொன்று இவர் கொண்டநாள் கண்டறியேம் என இவருடன் பயின்றிருப்பவர் அனைவரும் வியந்து பேசவார். அறிவும் கல்வியும் ஒழுக்கமும் அடக்கமுடன் அருந்துணங்கனும் தமிழினபால் தழைத்த அன்பும் உடைய இவ்விந்தியப் பெருமக்கீண இழப்பதைப் பொறுப்பது எளியதன்று. அன்னர் உறவினர்களுக்கு எம் பரிவினைத் தயருடன் தெரிவிக்கின்றோம்.

முன்னர் எழுதியிருக்கும் “எங்கள் ஊர்” என்னும் சிறந்த நூலினை, இப்பொழுது கலாநிலயத்தில் வருகின்ற ‘குன்றுடையானும் மக்களும்’ என்னுமிக் கொங்குநாட்டுச் சரித்திரைக் கதையினைலும் திருவாளர் கோவிந்தசாமிராஜா அவர்களது நினைவு தமிழுள்ளவும் சிலைசிற்கும் என்பதில் ஜயபமில்லை. இதனை இவர் முழுவதும் எழுதிவைத்திருக்கின்றாரதலின், இக்கதை இவ்விதமுத்துக்களில் முடிவுவரை வருவதாகும்.

கரந்தைத்தமிழ்ச்சங்கத்தின் 21 வது ஆண்டு விழா சென்றமாதம் 25, 26 தேதிகளில் திருவாளர் வேந்தன்தைக்காரர் தலைமையில் இனிதுநடைபெற்றபோது தமிழரென்றிருப்போரெல்லாம் நாடோரும் பதினைந்து மிமீட் அளவேனும் சிறந்த தமிழ் நூலான்றை ஒதும்படி ஓர் விரதம் கொள்ள வேண் மேன நிறைவேறிப் தீர்மானம் மிகவும் பாராட்டற்கிரியது.

தமிழ்நாட்டுப் பலசாலிகள் :— இரண்டாவது மகாநாடு கானுடுக்கத்தானில் ஆகஸ்டு மாதம் 13, 14 தேதிகளில் நடைபெறும். மகாநாடுத் தலைவர், ஸ்ரீமான் K. V. அய்யர். வரலேவற்புக் கழகத்தலைவர், ஸ்ரீமான் S. Rm. CT. ஜம்புலிங்கம் செட்டியார். காரியதரிசி ஸ்ரீமான் AL சவாமினுதன் செட்டியார்.

ஆயுர்வேத வித்வான் B. V. பண்டிட் அவர்களின்

தானிக்குகள் :

ச்யாவனப்ராச

ஜீவஸ்ரதா

பாதாமி லேகியம்

தந்வந்தரி லேகியம்


“பாலஸ்ரதா” குழந்தைகளுக்குச் சிறந்த டானிக் (ரூபா 1-0-0)

காஸ்ட்ராலாக்ஸ் : சுத்தம் செய்து மூலிகை சேர்ந்த ஆமணக்கெண்ணைப் (6 அவன்ஸ் 8 அனு)

ஸ்ப்ளிவரால் : குழந்தை கட்டிக்கும், ஜ்வரக் கட்டிக்கும் (ரூபா 2-0-0)

ஸ்ரீகர கஸ்தாரி மாத்திரை, (அனு 4) கோரோஜினை மாத்திரை, (அனு 6) பால சஞ்சிவினி (அனு 4)

D.T. ச்யாவனப்ராச



தைலங்கள்:

அமிர்தாமலக

பிருங்காமலக

ஸ்ரீதுமார

ஹிமஸாகர

‘நடசன்கூப்பெரோடு’

சுதாரணம்-பாக்கேட் (ஸ்ரீஸ்தர் சேய்துள்ளது) I.D.L. மெடிகேட்ட-ப்படி

(தபால் பில்லையுடன் விஸ்கீக்கு எழுதுவதும். அட்வான்ஸ்ஸாடன் ஆர்டர் செய்யவும்.)

— சரஸ்வதி பவுண்டரி —


தந்திலிலாசம்:—காஸ்டின்.]

[Established 1904]

[டெலிபோன் நே:—3002

96. புளியந்தோப்பு ஷைரோட், பொம்புர் பாரக்ஸ், சென்னை.

எம்மிடம் தேர்ச்சிபெற்ற இங்தியத் தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்ட ரங்கன் & அமரிக்கன் டைப், ரைஸ்ஷெல்லர்களும், பாலிஷிங் கோண்களும், மூன்று தினுசாயுள்ள சுவரன் டைப் பிரஸாகளும், வெள்ளிப் பாத்திரங்கள் செய்யும் பிரஸாகங்களும், பொன வெள்ளித் தகட்டாலைகளும், கரும்பாலைகளில் கல்கத்தா சைஸ்களும், சாதா மூன்று கால் கரும்பாலைகளும், தண்டவாளச் சமூல்படிகளும், தண்டவாளத் துண்களும், பலவிதமானத் தண்டவாளக் கிராதிகளும், ஆயில் காஸ் மோட்டார் எஞ்சின்களுக்குத் தேவையாயுள்ள விலின்டர், வாட்டர் ஜாகட்டுக்களும், மற்றத் தனிச் சாமான்களும், எங்கல்பர்க் டைப் நெம் பர் 1, 2, 3, 4, 7 & 8 பால்பேரிங் & சாதா ரைஸ் ஹல்லர்களும், அவைகளுக்குவேண்டிய தனிச் சாமான்களும், தண்டவாள சாதா புல்லி களும், படபாதிப் புல்லிகளும், கிடைக்கும். ஆயில் காஸ் ஸ்டீம் எஞ்சின்களின் லைனரை ரீபோர் செய்தும் புதிய பிஸ்டன் போட்டும் கொடுக்கப்படும்.



முனிவிபாலிடிகளுக்குத் தேவையாயுள்ள எலக்ட்ரிக் விளக்குப் போஸ்டுகளும், சாதாரண 1, 2, 3, 4, 5 கிளையுள்ள லாந்தர் போஸ் கேளும், வாராவதிக்குப் போடக்கூடிய லாந்தர்போஸ்டுகளும் பிராக்கட்டுக்களும், மேறேல் கவர்களும், திம்மிசுகளும், குப்பைவண்டி இன்லெட் அவுட்டெட் வால்வுசெட்டுகளும், பைப்பு பிட்டிக்கிற்கு வேண்டிய தண்டவாளக் குழாய்களும், கப்பிளிங் பைப்பு, பிரான்ச் ரெடியூஸ்களும், தோட்டத்தில் போடக்கூடிய தண்டவாளப் பெஞ்சு கால்களும், பள்ளிக்கூட்டத்துக்கு வேண்டிய சாதா மடிப் புப் பெஞ்சுகளும் கிடைக்கும்.

மைல்ஸ்டீல் தகட்டினால் செய்த பாயிலர் சிம்னிகள், டாங்குகள், நெல் அவிக்கும் பாய்லர்கள், டிரஸ்கள், வாராவதிகள் இன்னும் பலவிதமான ரிவிட்டு வேலைகள் யாவும் நேர்த்தியாய்த் தயாரித்துக் கொடுக்கின்றோம்.

சார்லிகள் மிகவும் சுரசம். குறித்த காலங் தவறுவதில்லை. கேட்லாக்கிற்கு எழுதவும்.

— தேகபலம் — :: புத்திர சந்தானம் ::

இவைகளையடைய எங்கள் ஆதங்க நிக்ரஹு மாத்ரைகளை உபயோகியுங்கள்.

சென்ற 51 வருஷங்களாகப் பேரும் புகழும் பெற்ற வருகின்றன.

மேலும் தேக அச்சி, மலச் சிக்கல், ஞாபகக் குறைவு முதலிய வியாதிகளைக் கண்டிக்கின்றன.

32 மாதத்திற்கான நிக்கிய டப்பி 1-க்கு ரூ. 1.

5 டப்பிகள் ரூ. 4.

இலும்! காம சாஸ்திரம் இனும்! கேட்போருக்கு இனுமாகவும், தபாற்சேல வீல்லாமலும் அனுப்பப்படும்.

ஆதங்க நிக்ரஹு ஒளஷதாலையம்,
26, பிராட்வே, மதராஸ்.

ஆ. ஸி. கஸ்தாரிரங்கயர் B A, L.T.,
இயற்றிய

:: இராமாயண வினா விடை ::

இது சிறந்த கிளேஸ் காகிதத்தில் ண்கு அச்சிடப் பட்டு 380 பக்கங்கள் கொண்டது. ஏழு காண்டங்களும், அரிய நிதிகளும் தெளிவுவாய்ந்த அனுபந்தங்களும் அடங்கியது. எலை நூபா 1 8 0

பாலவினோதினி ஆபிஸ், 323, தண்டையாரப்பேட்டை வண்ணுரப்பேட்டை போஸ்ட், மதராஸ்

NATIONAL INSURANCE COMPANY, LIMITED.

Head Office :

NATIONAL INSURANCE BUILDING,
7, Council House Street, Calcutta.

New Policies Issued in 1931
for over Rs. 1,32,33,000

Showing an increase over
the New Business figure
for 1930 of 16.54 %

Claims paid up to end of
1931 over Rs. 90,00,000

Invested Funds amount to over Rs. 1,75,00,000

LOW RATES LIBERAL CONDITIONS
NEW TABLES NEW BENEFITS

For particulars & Agencies please write to:

R. G. DAS & Co., OR The Branch Secretary,
Managers. Madras Branch,
113, Armenian Street,
Madras.

FIRE & ACCIDENT RISKS covered by NATIONAL FIRE

AND

GENERAL INSURANCE COMPANY Ltd.,
NATIONAL INSURANCE BUILDING,
7, Council House Street, Calcutta.

The Branch Secretary,
Madras Branch, OR R. G. DAS & Co.,
113, Armenian Street, Managers.
Madras.